

கணபதி துணை.

A 28

பாலபாடம்

இரண்டாம்புத்தகம்.

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஆறுமுகநாவலரவர்கள்

செய்தது.

இது



சென்னப்பட்டணம்

வித்தியாங்பாலனயந்திரசாலையில்

அசுற்பதிப்பிக்கப்பட்டது.

கடு - ம் பதிப்பு.

பிரமாதிஞா மாசிமீ.

1940.

அரசினரால் அங்கீகரிக்கப்பட்டது.

(Copyright Registered.)



கணபதி துணை.

பாலபாடம்

இரண்டாம்புத்தகும்.

முதற்பிரிவு.

நீதிவாக்கியங்கள்.

இநதச் சரீரம் நமக்குக் கிடைத்தது, நாம் கடவுளை வணங்கி முத்திபின்பம் பெறும்பொருட்டேயாம்.

இன்ன காலத்திலே இநதச் சரீரம் நீங்கும் என்பது நமக்கு விளங்காமையால், நாம் எக்காலத்திலும் கடவுளை வழி படல் வேண்டும்

கடவுளையும், அவரை வழிபடும் நெறியையும், அதனால் எப்தும் பயனையும் உனக்குப் போதிக்கும் அருள்வடிவாகிய ஆசாரியர் ஒருவரே உன் உபிரத்துணை, ஆதலால், அவரை ஒருகாலமும் மறவாதே

ாசரபத்தியும் நல்லொழுக்கமும் உள்ள பிதாமாதாக்களை உடைமையே பெரும் பாக்கியம்

தீவிரமாயேனும் மநதமாயேனும், நல்விளை இன்பததை யும், தீவிளை துண்பத்தையும், வருவிக்கும்.

நன்மை செய்தற்குச் சமயம் வாய்க்கும்பொழுது செய்யா தொழிலையாகில், பின் ஒருகாலத்தில் அது வாய்ப்பது அரிது.

சோமபலே தீமைக்கும் துண்பத்துக்கும் பிறப்பிடம்

தங்கள் நயத்தின்பொருட்டு மாததிரம் அன்றி, பிறா நயத்தின்பொருட்டும் பிரயாசபபடுகின்றவாகனே உத்தமா.

எவ்வளவு அதிக இரகசியமாகச் செய்யப்படும் நன்மை களையும், முற்றறிவு உடைய கடவுள் அறிந்து, பயன் அளிப்பார், பிறா அறிந்தென்! அறியாதிருந்தென்!

தன்பொருட்டு மாததிரம் பிரயாசபபடுபவன் அற்ப இன்பததை மாததிரமே அனுபவிப்பான், அவ்வற்ப இன்ப முமோ மிக இழிந்தது

அறிவும் அதனால் ஆகிய நற்குண நற்செய்க்களும் உள்ள சான்றோகளாலே நன்று மதிக்கப்படுதற்கு யோக்கிய ணப் பிரு

நீ பிறாக்குச் செய்த உபகாரங்களை நீயே எடுத்துப் புகழ்தல் தக்கது அன்று.

அடக்கம் உடைமை பாவியர்களுக்குச் சிறந்த ஆபரணம்.

நாம் செல்வததையும் உபசரிக்கப்படுதலையும் நம்முடைய பரிதிக்கு மாருக இழத்தல் கூடும், நல்லொழுக்கத்தையோ அபபடி இழத்தல் கூடாது

சுசியிடைமை சரீரத்திற்கு ஆரோக்கியத்தையும், மன சுக்கு இத்ததையும் வளர்விக்கும்

நீ பிறர்க்கு ஒன்றை வாக்குக்கத்தும் செய்யப்படும், அது உன்னால் இயலுமோ இயலாதோ என ஆராய்ந்துகொள்.

இளமையிலே ஒருவன் பழகிய பழக்கம் நன்றேயாயி னும், தீதேயாயினும், அதுவே பெரும்பான்மையும் மரண பரியந்தம் அவனைத் தொடரும்

நமக்கு நல்லொழுக்கமும் புகழும் இன்பமும் வருதல் தவிர்தல்கள், முறையே பெரும்பான்மையும், நமது நற்சார்பு தீச்சார்புகளால், ஆகும்

நாம் இரகசியமாகக் குற்றம் செப்பும்போது, பிறர் நம் மைக் கண்டியாவண்ணம் தபபிக்கொள்வோமாயினும், நம் முடைய மனம் நம்மைக் கண்டியாவண்ணம் தபபிக்கொள்ள மாட்டோமே

நாம் சிறு துன்பங்களைச் சகிக்கப் பயில்வேண்டும்; பயில்வோமாகில, மேலே பெருந்துன்பங்களையும் சகிக்கவல்லர் ஆவோம்.

உள்ளது போதும் என்று அமைந்த மனமே குறை வற்ற களஞ்சியம்

மனத்திருத்தியிலும், சீராரோக்கியத்திலும், நற்குண நற்செப்பகைகளை உடையாய் வாழ்தலிலுமே அன்றி, திரவி பத்திலே இன்பம் ஜனியாது

வருவாய்க்குத் தக்க வாழ்க்கை இல்லாத பொழுது செலவராவார் ஒருவரும் இலா, அது உள்ளபொழுது வறிய ராவார் மிக அரியர்.

கடன்படும் செல்வாகனினும், கடன்படா வறியவர்களே மிகுந்த சுகம் உடையவர்கள்.

கோட்கேட்பவன் இல்லையாயின், கோட்சொல்பவனும் இல்லை

பிறருக்கு வரும் கல்வி செல்வங்களைக் காணும்பொழுது, பொருமை இன்றி மகிழ்தலே நன்மனச்சக்கு அழகு.

நாம் செய்த குற்றங்களை நாமே வெளிப்படுத்திப் பச் சாத்தாபப் படுவோமாயின், அறிவினால் முத்த பெரியோர்கள் கம்மேல் இரங்கி, அவைகளைப் பொறுத்துக்கொள்வார்கள்.

பாலபாடம்.

நம்முடைய குற்றங்கள் இவைகள் என்று நமக்குத் தெரிவித்து அவைகளை நீக்கி நடக்கும் நெறியை நமக்குட போதிக்கின்றவாகளே நமக்கு உத்தம சிநேகிதாகள்

நம்மேல் அன்பு இல்லாதவர்கள் மேலும், நாம் அன்பு உள்ளவர்களாயே இருத்தல்வேண்டும்

பிறர் உனக்குச் செய்த குற்றங்களினாலே உனக்குக் கோபம் தோன்றும் பொழுது, நீ பிறருக்குச் செய்த குற்றங்களை நினைப்பாயாகில், அது அடங்கி விடும்

நம்முடைய செயல்கள் அனைத்தும் சுருதிக்கும் யுக்திக் கும் இசைநதிருக்கவேண்டும்

பிறரிடத்திலே நமக்குக் குற்றம் என்று தோன்றுபவை களே நம்மிடத்தில் நமக்குக் குற்றம் என்று தோன்றுமை பகுபாதத்தினால் அன்றே?

அறிவும் நல்லொழுக்கமும் உடையவர்களை நிந்திப்பவாகள், அறிவையும் நல்லொழுக்கத்தையுமே நிந்திக்கிறார்கள்.

தாரித்திரனைய் இருக்கும்போது திருத்தி அடையாத வன், செல்வனுயபோதும், திருத்தியடையான், திருத்தியடையாமை மனக்குற்றமே அன்றிப் பொருட்குற்றம் அன்று

அதிக வருத்தத்தோடு உண்ணைப் பெற்று வளர்த்த பிதா மாதாக்களை, நீ என்ன வருத்தப்படினும், மறந்தும், கைவிடாமல், அன்போடு காப்பாற்று

உன்னால் உன் தாய் தந்தையருக்குக் கிடைத்த உபசாரமே, அது கண்ட உன் பிள்ளைகளால் உனக்கும், கிடைக்கும்

பிரயோசனம் இல்லாத சொற்களைச் சொல்லுவோன், அறிவாகிய உள்ளீடு இன்மையால் மனிதருக்குள்ளே பதர் என்று சொல்லப்படுவான்

பாவம் செய்பவர்களை நன்குமதிப்பவர்கள் இல்லையாயில், பாவம் செய்பவர்களும் இலா; ஆதலால் பாவம் செய்பவர்களினும், அவர்களை நன்குமதிப்பவர்களே பெரும்பாவிகள்.

பிறருடைய இன்சொற்கள் தனக்கு இன்பம் தருதலே அதுபவிதது அறிகின்றவன், அது நிற்க, கடுஞ்சொற்களைப் பிறரிடத்தே வழங்குவது என்ன பயன் குறித்து!

எவ்வகைப்பட்ட பெரிய நன்றிகளைக் கொன்றவனுக்கும் உய்வு உண்டாம்; செய்நநன்றியைக் கொன்றவனுக்கு உய்வு இல்லை

பாவம் செய்ய ஏவுகின்றவன், செய்கின்றவனேடு, சமமாகத தண்டிக்கப்படுவான்

பகைவர், அயலோா, நட்பினா என்னும் இம்மூவகையோறிடத்தும், தருமததின் வழுவாமல், ஒப்ப நிற்றல் நடுவுகிலைமை எனப்படும்

பொய் கூறலாகிய பாவம் ஒன்றை ஒழிப்பின், அதுவே நெறியாக மற்றப் பாவங்கள் அலைத்தும் தாமே ஒழிக்குவிடும்.

ஒருபொய் சொன்னவன், அதைத் தாபிக்கப்படுகின், ஒன்பது பொய் சொல்லல்லேவனைடும்.

காரணம் பற்றியாயினும், அறியாமையால் ஆயினும், ஒருவன் உன்னிடத்துத் தீங்கு செய்தபோது, நீயும் அதனை அவனிடத்துச் செய்யாது பொறுத்துக்கொள்

திரவியம் எல்லாக்கும் எநநாரும் அவசியம் வேண்டுவதாய் இருக்கையால், அதனை விரைந்து சம்பாதிக்கவேண்டும்.

திரவியம் தேடுதற்கு முயற்சியே சிறந்த கருவி

சரீர வருத்தத்துக்கு அஞ்சிப பிற தொழில்களைச் செய்து பொருள் பெற்றும், உணவின்பொருட்டு வேளாளரிடத்துச்

செல்லவேண்டுதலாலும், பொய் முதலிய பாவம் கலவாமையாலும், வேளாண்மைக்கு நிகராவது ஒன்றும் இல்லை.

செல்வம் முதலியவற்றினாலே செருக்கு அடைந்து, முன் உன்னேடு பயின்ற சினேகித்தரை மறந்துவிடாதே

பாவத்துக்கு அஞ்சிப் பொருள் சம்பாதித்து, பெரி யோர்களுக்கும் வறியவர்களுக்கும் பங்கிட்டு, நீயும் உண்ணு.

பாவத்தால் வந்த பிறன் பொருளைப் பங்கிட்டு உண்பையாகில், தருமம் பொருளுடையாளையும், பாவம் உண்ணையும் அடைந்து, உன் சந்ததி நாசம் அடையும்.

பிறர் பொருளானது, உடல் உயிர் இரண்டிற்கும் ஊறு செய்தலால், உடல் ஒன்றிற்கே ஊறு செய்யும் விஷத்தினும், கொடிதாம்.

பிறர் பொருளைக் கவாதற்குப் பலவகையால் வன்மை இருந்தும் அது செய்யாதவைன் எவ்வே, அவனே அவருக்கு அப்பொருள் அனைத்தையும் கொடுத்தவன் ஆவன்

இரப்போருக்குப் பொருள் கொடுத்தவன், அக்கொடைதன் உயிரை விடாது மறுமையினும் தொடர்தலால், அப்பொருளை மாத்திரம் இழந்திலன்

உண்ணும் வகை யறிந்து உண்ணுதலும், உண்டபின் நாற்றி உலாவுதலும், பகலிலே நித்திரை செய்யாமையும், வாரந்தோறும் எண்ணெய் இட்டித் தலைமுழுகுதலும் உள்வாயின், உடம்பிலே நோய் உண்டாகாது.

நீ உன் உடம்பை வளர்த்தற்குப் பிறிதொன்றின் உடமபை உண்பையாயின், எவ்வகையால் அருளை ஆளுவை?

உன் உள்ளத்திலே செல்வமிகுதியால் அகந்தை தோன்றுமாயின், உன்னின் மிக்காருடைய செல்வத்தையும், வறுமை

மிகுதியால் துக்கந் தோன்றுமாயின், உன்னின் இழிந்தாருடைய வறுமையையும், நினை; நினைப்பாயாகில், அகந்தை துக்கங்கள் உன்னை எக்காலத்தும் அனுகாவாம்.

சூதாடலானது ஒன்றினை முன் பெற்று இன்னும் பெறுவேன் என்னும் கருத்தால் நாற்றினை இழந்து வறியன் ஆதற்கு ஏதுவாம, ஆதலால், அதனை ஒருபொழுதும் நினைத் தலும் செய்யாதோழி.

சூதாட்டில் விரும்புவாய் ஆயின், காலமும் கருத்தும் பெறப்படாமையால், கல்வி, செல்வம், ஊன், உடை என்பன உன்னை அடையாவாம.

நன்மை தீமையைப் பகுததறியும் அறிவையைக்கி அது பயக்கும் ஒழுக்கத்தைக் கெடுத்தலால், கள்ளுண்டலே பாவத்துக்கெல்லாம தலையாயது

கண்டவிடத்து முகமாததிரம மலரும்படி சினேகிப்பது சினேகம அன்று, அன்பால் உள்ளமும் மலரும்படி சினேகிப் பதே சினேகம ஆம

நீ உன்னிலும் மெலியாரை வருத்தச் செல்லுமிடத்து, உன்னின் வலியவர் உன்னை வருத்த வரும்போது அவர் முன் அஞ்சி நிற்கும் உனது நிலையை நினை

பிறதோர் உயிர்க்கு வந்த நோயைத் தனக்கு வந்த நோய்போலக் குறிக்கொண்டு காப்பாற்றுவிடத்து, அறிவி னாலே பயன் யாது!

நீ பிறனெருவனது பழியை அவன் புறத்திலே சொல் அவையாயின், அவன் உன் பல பழிகளுள்ளும், நீ மிக வருங் தும்படி, அதிகமாகிய பழிகளை ஆராய்ந்து உன் எதிரே சொல்லுவான் .

ஒருவன் எவ்வெப்பொருளினின்றும் நீங்கினாலே, அவன் அவ்வப்பொருளினால் வாரும் துன்பத்தை அனுபவித்தல் இல்லை

எந்த நாட்டையும் எந்த ஊரையும் உன் நாடும் உன் ஊரும் ஆக்குவது கல்வி, ஆதலால், அதனை இளமை தொடுத்து மரணபரியந்தம் விடாமற் கல்

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன், நிததிரையை விட்டு எழுந்து, தந்தசத்தி செய்து, கடவுளை வணங்கிக் கொண்டு, உன் பாடங்களைக் கற்பாயாயின், அவைகள் உன் மனசிலே நன்றாகப் பதியும்.

ஆசானுடைய உள்ளத்திலே அருள்வரும்படி நடத்திலே கல்விக்குச் சிறந்த கருவி.

அழிவு உள்ளதும் துக்கமயமுமாகிய உன் சரீரத்தைத் தம்பயன் கருதிப் பெற்று வளர்த்த உன் தாய்தந்தையரினும், அழிவு இல்லதும் இன்பமயமுமாகிய உன் அறிவை உனபயன் கருதிப் பெற்று வளர்த்த உன் ஆசாரியரே மேலானவா

நீ வருந்திக்கற்ற நாலை மறகக விட்டு வேறு நாலைக் கற்றல், கையிலே கிடைத்த பொருளை ஏற்றிந்துவிட்டு வேறு பொருள் அரிப்பரிததுத் தேடலே போலும்.

சபைக்கு அஞ்சி நடுங்கும் விததுவான்களிடத்தில் கல்வியும், சபைக்கு அஞ்சாத மூடாகவிடத்தில் ஆரவாரச் சொற்களும், உண்டாதலினும் உண்டாகாமையே நன்று

உன்னை யாவரும் வியக்கக் கருதி நீயே உன்னைப் புகழ் தல், விளக்கைப் பிரகாசிப்பிக்கக் கருதி. அதனது தகழியில் நீரை வார்த்தல் போலும்

செல்வம் கல்லாதவரைக் கெடுக்கையாலும், வறுமை கற்றேரைக் கெடாமையாலும், கல்லாதாரிடத்து உண்டாகிய

செல்வம, கற்றவரிடத்து உணடாகிய வறுமையினும், மிகத் துன்பஞ் செய்வதாம்

செல்வம உள்ள மூடரினும், வறுமை உள்ள விதது வான்களே எங்கும் நன்குமதிக்கப்படுவர்கள்

- 'செல்வம அழிவு உள்ளது ஆதலால், அதனால் வரும் பெருமையும் அழிவுள்ளது; கல்வி அழிவில்லாதது ஆதலால், அதனால் வரும் பெருமையும் அழிவில்லாதது.

உடம்போடு அழிதலால் பயன்படாச் சாதியுயாச்சி இலராயினும், உயிரோடு செல்லுதலாற் பயனபடும் கல்வி யுயாச்சி உடையரே மேன்மக்கள்

கல்வியறிவால் ஆகிய மூப்பே மூப்பு, ஆதலால், அதனை உடையவாகளே யாவராலும் வணங்கப்படத்தக்கவர்கள்.

அநிததியமும் சடமுமாகிய உன் சரீரத்தின் பிதாமாதாக்களுடைய சொல் நிததியமும் சிரதுமாகிய உன் ஆன்மாவின் பரமபிதா மாதாவாகிய கடவுள்து சொல்லாகிய வேதாகமங்களுக்கு விரோதம் இல்லாவழி அமைந்து நட


அருட்செல்வமே அறிவுடையோரிடத்துமாத்திரம் உள்தாகி, எவ்வுயிராலும் நன்குமதிக்கப்படும் பெருஞ்செலவம்.

நேற்றைக்கு உள்ள எனப்பட்டான இன்றைக்கு இல்லை எனப்படுதல் கணடும், உன் உயிரிக்குப் பயன்படுவனவற் றைச் செய்யாது, வீண் நாட்கழிப்பது, ஜயயோ, எவ்வளவு அறியாமல்!

நாவை அடக்கி விக்கல் எழும்போது, ஒன்றைச் செய்தலே அன்றிச் சொல்லலும் கூடாமையாலும், அது இன்ன காலத்தில் வரும் என்று அறிதல் 'இயலாமையாலும், மோக்ஷத்திற்கு ஏதுவாகிய புண்ணியத்தை விரைந்து செய்.

நாம சிற்றறிவு சிறுதொழில் உடையேம் ஆக்ளால், முற்றறிவு முற்றுத்தொழில் உடைய கடவுளை வணங்கி அவருடைய திருவருள் வசமாய் நிற்பின் அன்றி, பாவடுண்ணியங்களை உள்ளபடி அறிதலும், பாவங்களை ஒழித்துப் புண்ணி யங்களைச் செய்தலும், நமமால் இயலாவாம்

ஆக நீதிவாக்கியங்கள் அட.



க டை க ள்.

க எந்த உயிரையும் கொல்லாத ஒரு சந்தியாசி ஒரு ஏரிக்கரைமேலே போனார் போகும்போது ஒருசெம்படவன் அந்த ஏரியிலே மீன் பிடித்தான். சந்தியாசி செம்படவளைப் பார்த்து “ஐயோ! நீ எப்போது கரை ஏறுவாய்” என்றார் “ஐயா, என்பறி நிரம்பினால் கரை ஏறுவேன்” என்றான்.

2. இரண்டு மல்லகசெட்டிகள் ஒருவரோடு ஒருவர் மல்லயுததம் பண்ணினார்கள். ஒருவன் மற்றவனைக் குபடுறத்தள்ளி, புரட்டிப்புரட்டி உதைத்தான். உதையுண்ட வீரன் எழுந்து நின்று, சனங்களைப்பார்த்து “ஆனால் என்ன! என் மீசையிலே மணபடவில்லை” என்று மீசையை முறுக்கினான்.

3. ஒரு மனிதன் ஒரு மகாராசனைப் பார்த்து “நீர் எனக்கு ஆறுமாசம நல்ல போசனம தருவீராகில் பின் ஒரு பெரிய மலையை எடுப்பேன்” என்றான். அவன் இவனுக்கு அப்படியே நல்ல ஆகாரம கொடுத்தான். பின் மலைக்குசு சமீபத்திலே அழைத்துக்கொண்டுபோய் “இதை எடு” என்றான் அவன் “நீங்கள் எல்லாரும் எடுத்து என் தலைமேலே வைத்தால் எடுக்கிறேன்” என்று சொன்னான்.

4. செலவுகாரனுகிய ஒரு உத்தியோகஸ்தன் ஒரு செல்வளைக் கடன் கேட்டான் “திருமப நீ எப்படிக் கடன் தீர்ப்

பாய்” என்றான் “என் சமபளத்திலே மாசநதோறும் சோத் துத தருவேன்” என்றான். “இதற்கு முன்னே தானே நீ இப்படிச் சேர்த்துக்கொள்ளலாகாதா” என்றான் “தெரியாமல் இருந்துவிட்டேன்” என்றான் “ஆனால் நான் தெரிவிக்கி ரேன். எப்படியெனில் கடன் தரமாட்டேன், போ” என்றான் பின் பணஞ்சேர்க்கத் தொடங்கினான்.

ஞ ஒரு குரு தம்முடைய சீஷனுக்கு நூனங்கள் உபதேசித்தார். உபதேசிக்கும்போது, சீஷன் தன் வளையிலே நுழையப்போகும் எவியைப்பார்த்து, அதன்மேலே நினைப்பாக இருந்தான் குரு உடதேசித்தவுடனே “சீஷா, எல்லாம் நுழைந்ததா” என்றா சீஷன் “எல்லாம் நுழைந்தது, வால் மாததிரந்தான் நுழையவில்லை” என்றான் —மூடர்களுக்குச் சொல்லுகிற புத்தி இப்படியே இருக்கும்.

க ஓராசாரியன் சீஷன் வீட்டுக்குப் போய், சில வார்த்தைகள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, “சீஷா, உன் பிள்ளைகள் நால்வருள் யோக்கியன் யாவன்” என்றான் “சுவாமி, இங்கே கூறைவீட்டின்மேல் ஏறிக்கொண்டு கொள்ளிக்கட்டை சுழற்றுகிறேனே! இவன் தான் இருக்கிறவர்களுக்குள்ளே பரமயோக்கியன்” என்றான் குரு “மற்றை மூவர்கள் எப்படிப் பட்டவர்களோ” என்று, முக்கிண்மேலே விரல்வைத்து, பெருமூசசு விட்டு, “அப்படியா” என்று விசனப்பட்டான்

ஏ. ஒரு செலவன் தன்பிதாவுக்கு ஒட்டிலே கஞ்சிவார்த்துக்கொண்டு வந்தான் அவன் பிள்ளை அதைப் பார்த்து, அந்த ஒட்டை எடுத்து ஒளித்துப்போட்டான் பின் அந்தச் செல்வன் தன் பிதாவைப்பார்த்து, “ஓடு எங்கே” என்று கேட்டு அடித்தான் அப்பொழுது அந்தப்பிள்ளை “அப்பா, என் பாட்டனை அடியாதே, நானே அந்த ஒட்டை எடுத்து ஒளித்து வைத்தேன், வன் என்றால், நான் பெரியவன் ஆன

வின் உனக்கு வேறே ஒடு சம்பாதிக்கமாட்டேன்” என்றார்கள். அதைக் கேட்டு, செல்லவன் வெட்கப்பட்டு அன்று முதல் தன் பிதாவை மிகுந்த செனக்கியமாக வைத்திருந்தான்

அ. ஒரு பாடகன் தெருத்தின்னையிலே இருந்து தலை பயசைத்துக்கொண்டு சங்கிதம் பாடினான் வெகு சனங்கள் கேட்டுக்கொண்டிருந்தன அபபொழுது வழியிலே போகிற ஒரு ஆட்டிடையன் அங்கே நின்று, சற்றுநேரம் பாரதது, தேம்பித் தேமபி ஓயாமல் அழுதான் இருந்தவர்கள் ஆனந தத்தாலே அழுகிறார்கள் என்று எண்ணி, “என அழுகிறுப் பாதே” என்றார்கள் இடையன் “ஜூயோ! என் மநதை யிலே ஒரு ஆடு இந்த வலியே வரப்பெற்று, கோணக் கோண இழுத்து, யாதொன்றினாலும் பிழையாமல் இறக்குபோயிற்று; அது இநதப் பிள்ளைக்கும் வந்ததே என்று அழுகிறேன்; ஆனால், இவனுக்கு உடனே சூடுபோட்டால் ஒருவேளை பிழைப்பான்” என்றார்கள் அவர்கள் அவனுடைய அறியாமையைக் கண்டு நகைத்து, அவனைத் திட்டித் தூரத்தினர்கள்

க. ஒருவன் பதினையிரம் வராகன் வைத்திருந்தான் அவன் தனக்கு மரணகாலம் சமீபித்தனத அறிந்து, தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து, ஒவ்வொருவனுக்கு ஐவைநது பணம் கொடுத்து, “இதனாலே வீட்டை நிறையப் பண்ணுகிறவனுக்கு என்பொருளைக் கொடுப்பேன்” என்றார்கள் அவர்களுள் முதலவன் ஐந்து பணத்துக்கும் மலிநத பண்டமாகிய கருப்பஞ்செத்தை வாங்கிவந்து, வீடு நிறையக் கொட்டிப் பரப்பிவைத்தான். இளையவன் மெழுகுவர்த்தி வாங்கிவந்து, ஏற்றி எங்கும் பிரகாசிக்க வைத்தான் பிதா அவனிரண்டையும் பாரதது, தீபம் ஏற்றினவனுக்கே பொருளை ஒப்பித்தான் —புதுதியுள்ளவைனே பெரியவன்.

கா. ஒருவன் கடைவீதியிலே இடாமாயனாப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான் அடிப்பாழுது ஒரு இடைச்சி

முடனுகிய தன் கணவனுக்குப் புத்தி வருமென்று எண்ணி, அவனிப்பாதது, “நீர் இராமாயணம் கேட்டுவாரும்” என்று அனுப்பினால் அவன் அபபடியே வந்து, மோவாயிலே கோலை ஊன்றி, குனிந்துகொண்டு நின்றான அங்கே இருந்த வர்களில் ஒரு துடடன் அவன் முதுகின் மேல் ஏறிக்கொண்டான். அநத இடையன் பிரசங்கம் முடியுமளவும் அபபடியே சுமநதுகொண்டு நின்று, பின் வீட்டுக்குப் போனான். அவன் மனைவி அவனிப்பாதது “இராமாயணம் எப்படி இருந்தது” என்றால் “அது இலகு அன்று; ஒரு ஆட்சமை இருந்தது” என்றான் அவன் அதை ஆராய்ந்து அறிந்து, அவன் மட்மைக்கு விசனப்பட்டான்.

கக, ஒருத்தி அழகும் விவேகமும் உள்ள ஒருவனை விவாகஞ் செய்யவேண்டும் என்று வெசுநாள் காத்திருந்தாள். ஒருநாள் அழகுள்ள புருஷன் ஒருவன் வந்தான். அவன் விவேகமோ என்று அறியும்பொருட்டு அவனேநுடு பேசிக் கொண்டிருந்தாள் அப்பொழுது அங்கே சடசட என்றது. அவன் “அது என்ன” என்றான் “அது உடும்பு” என்றான். “அதில் ஒரிறகு பிடுங்கிவா, காது குடைதல் வேண்டும்” என்றான் “உடும்புக்கு இறகு இருக்குமா! போ” என்று அவனை அனுப்பிவிட்டாள் சிலநாள் சென்றபின், வேறெலூரு வன் வந்தான். அவனுடனே, “முன் ஒரு முடன் உடும்பிலே இறகு பிடுங்கிவரச் சொன்னான்” என்றால் அதற்கு அவன் சிரித்து, “அவன் ஆமை என்று நினைத்தான் போலும்” என்றான் இவன் அவனிலும் பெருமுடன் என்று எண்ணி, இவனையும் இகழ்ந்து போகச்சொன்னான்

கட ஒரு பிறவிக்குருடனுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அநதப்பிள்ளை ஒருநாள் பால் புரைக்கேறி இறந்துபோயிற்று. பந்துக்கள் அநதக் குருடன் சமீபத்தில் வந்து, “உன் பிள்ளை இறந்துபோயிற்று” என்றார்கள். “எப்படி இறந்தது” என்

ரூன். “பால் குடிச்கையில் இறந்தது” என்றார்கள் “பால் எப்படி இருக்கும்” என்றார். “வெள்ளையாயிருக்கும்” என்றார்கள். “வெள்ளை எப்படி இருக்கும்” என்றார் “கொக்குப் போலிருக்கும்” என்றார்கள். “கொக்கு எப்படி இருக்கும்” என்றார். கையைக் கோணலாக வளைத்துப் “பார்” என்றார்கள். அவன் தடவி, நீண்டு வளைந்து கோணலாக இருப்பதை அறிந்து, “ஜீயோ! இநத முரட்டுப் பால் குழந்தை வாயில் நுழைந்தால் சாவாமல் பிழைக்குமா” என்று அலறி அழுதான் — ஒருபொருளை அறியும் அறிவில்லாதவாகருக்குச் சொல்லுவது இப்படியே விபரீதம் ஆகும்.

கஈ. விடியற்காலத்திலே நிதத்திரவிட்டெடுந்திருக்கும் போது முன்னே சோட்டுக் காகங்களைப் பார்த்தவனுக்கு அன்றைக்கு நல்லலாபம் உண்டாகும் என்று ஒருவன் கேள் விப்பட்டு, தன் வேலைக்காரனை அழைத்து, “நீ விடியற்காலத்திலே சோட்டுக் காகத்தைப்பார்த்து வந்து என்னை எழுப்பு” என்றார். வேலைக்காரன் அப்படியே சோட்டுக்காகம் இருக்கக் கண்டு வந்து, யசமானனை எழுப்பினான். யசமானன் எழுந்துபோய்ப் பார்க்கும்போது, ஒருகாகம ஒடிப்போய்விட மற்றக்காகம் இருந்தது அப்போது எசமானன் “ஒன்று போவதற்கு முன்னே தானே என்னை எழுப்பாமற்போன்று” என்று கோபித்துக்கொண்டு, வேலைக்காரனை அடித்து உதைத்தான் அப்போது வேலைக்காரன் “ஜீயா, இரண்டுகாகத்தை யும்பார்த்த எனக்கு வந்த இநத லாபத்தை நீர் பார்க்க இல்லையா” என்றார். அதுகேட்டு யசமானன் வெட்கப்பட்டான்.

கச. பணத்திலே ஆசையில்லாத ஒரு சந்தியாசி காட்டு வழியே செலவும்பொழுது, அங்கே ஒரு பணபடுத்தயலைக் கண்டு, பயந்து ஒடினான் அப்போது எதிராக ஒரு வேலைக்காரனேன்டு வந்த சந்தியாச வேஷதாரிகள் இருவர் அவனைப் பார்த்து, “நீ ஏன் ஒடுக்கிறோய்” என்றார்கள். “அங்கே இருக்கிற

ஆட்கொல்லியைக் கண்டு பயந்து ஒடுக்கிறேன்” என்றார். அவாகள் இருவரும் “இவன் பணத்தையே ஆட்கொல்லி என்று சொல்லுகிறோன், மூடன்” என்று நினைத்து, அங்கே போய், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு போனார்கள். அவாகசுடைய வேலைக்காரன், அவாக்கீர்க்க கொன்று போட்டால் அந்தப் பணத்தைத் தான் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து, அவர்களுக்குச் சமைக்கும் சோற்றை நஞ்சு கலந்து சமைத்து வைத்தான் அவர்கள் இருவரும், வேலைக்காரன் ஒருவேளை தங்களைப் பங்கு கேட்பான் என்று நினைத்து, குளத்திலே குளிக்கும்போது அவனைத் தண்ணீரிலே அழித்துக் கொண்றுவிட்டு வந்து, அவன் சமைத்த சோற்றைத் தின்று, தாங்களும் இறந்து, ஆட்கொல்லி என்கின்ற வார்த்தையை நிசமாக்கினார்கள்

கநி ஒரு மூடன் ஒரு செட்டியுடனே கூடிக்கொண்டு பயணம் பண்ணினான் பண்ணும்போது, இரவிலே மிக இருளானபடியினாலே இவன் ஒரு மைதானத்திலே வழியிலே படுத்துக்கொண்டான். செட்டி சமீபத்திலே ஒரு செடி மறைவிலே படுத்துக்கொண்டான் அபபொழுது வழியிலேபோகிற திருடர்காலிலே மூடன்கால் தட்டுப்பட்டது ஒரு திருடன் “இது என்ன! கட்டைபோல் இருக்கிறது” என்றார். மூடன் கோபங்கொண்டு “போ போ, உன்வீட்டுக்கட்டை இடுப்பிலே ஐந்துபணம் முடிந்துகொண்டு நன்றாகப் படுத்திருக்குமா” என்றார் திருடர் அவனைப்பிடித்து அந்தப் பணத்தைப் படுங்கிக்கொண்டு போனார்கள் போம்போது, “இந்தப்பணம் செல்லுமோ செல்லாதோ” என்று பேசிக்கொண்டார்கள். மூடன் அதைக்கேட்டு, “ஆ என் பணம் அப்படிப்பட்டதா? வேண்டுமாகில் செல்லுமோ செல்லாதோ என்று அறியும் பொருட்டு, இங்கே செட்டியார் இருக்கிறா, காட்டுங்கள்” என்று அந்தச் செட்டியைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்.

அவர்கள் செட்டியிடத்தில் இருந்த நாறுவராகனையும் பறித் துக்கொண்டு போனார்கள் —மூடர்கள் சேர்க்கையினுலே தப்பாமல் கேடு வரும்.

ககு. ஒரு ஊரிலே ஒரு பாப்பான் இறைச்சிதின்று கள் ஞகு குடித்து வெறிகொண்டு திரிபவனுயிருந்தான் கல்வி யறிவு உள்ள ஒரு சூத்திரன் அவன்மேல் இரங்கி அவளைப் பார்த்து, “ஐயா, நீர் கடவுள் அருளிய வேதாகமங்களுக்கு மாறாக இறைச்சி தின்று கள்ஞகு குடிக்கிறீரே, இதனால் உமக்கு மறுமையிலே நரகத்துன்பம் கிடைப்பதே யன்றி, இம்மையிலே எவர்களாலும் அவமதிப்பும் வரும் ஐயையோ! ஏன் கெட்டுப்போகிறீர்! உம்மிடத்திலே ஒழுக்கம் இல்லாத போது பிராமணத்துவம் எங்கே” என்றான். பார்ப்பான் கோபங்கொண்டு, “நான் அப்படிச் செய்வதை அறிந்திருந்தும், அப்படிச் செய்யாத பிராமணர்களும் என்னையே நன்கு மதிக்கின்றார்கள் எல்லாரும் அந்தப் பிராமணாகளைப் பாக்கிலும் என்னையே பெரியவா எனக்கொண்டு, எனக்கே முதல் தானம் தருகின்றாகள். என்னைப் பிராமணன் அலலன் என்று இன்றைக்கு நீயே சொல்லக் கேட்டேன் உன் வீட்டுக்கு அரிசிக்கு வராமற் பார்த்துக்கொள், போ போ பைத் தியக்காரா” என்றான். விததுவான் பெருமுச்சவிட்டு ஆலோசனையுடன் தலை குனிந்துகொண்டு போனான். பார்ப்பான் தன்னேடு நின்ற மூடனுகிய ஒரு செல்வளைப் பார்த்து, “தம்பி, இவன் வெட்கித்துப் போனான், பார்த்திரா”? என்றான் பணக்காரன் “ஆஆ சந்தேகம் என்ன சுவாமி!” என்றான்.

கள் ஒரு நாள் ஒரு நரி இறைக்காகத் திரியும்போது, நல்ல திராட்சைப்பழக்கொத்து ஒன்று எதிர்ப்பட்டது. அதைப் பறிக்கும்படி அந்த நரி வேண்டியமட்டும் குதித்தும் எட்டவில்லை அப்போது அது “சீ புளிக்குமே” என்று சொல்லிப் போய்விட்டது

கஅ ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு பிள்ளை மற்றொருவனை நோக்கி, “சினேகிதனே, நீ கடவுள் இருக்கிற இடத்தைச் சொல்வாயாகில், உனக்கு ஒரு மாமபழும் தருவேன்” என்றுன் அதற்கு அவன் “தோழர், நீ கடவுள் இல்லாத இடத்தைச் சொல்வாயாகில், உனக்கு இரண்டு பழும் தருவேன்” என்றுன் இவர்களிற் பின் கேட்டவன் புத்தி பெரியது

கக சம்பத்து உடையவனுகிய ஒரு வர்த்தகன் இருந்தான் அவன் தன் பல்லக்குச் சமக்கிற ஆட்களை அழைத்து, “பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லு வெட்டிக்கொண்டுவந்து போடுங்கள்” என்றுன் அதற்கு அவர்கள் “நாங்கள் பல்லக்கு மாததிரம் சமப்போம், வேறுவேலை செய்யமாட்டோம்” என்றார்கள். இப்படி இருக்குமிபொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஒடிப்போயிற்று அபிபொழுது வாததகன் அநதச் சிவிகையாடகளைப் பாத்து, “கன்றைத் தேடிப்பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்று சொல்ல அவாகள், “நாங்கள் பல்லக்குச் சமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ” என்றார்கள் அப்போது வாததகன் அவாகருக்குப் புத்தி வரும் படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேலோ யிலே பல்லக்குக் கொண்டுவரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெரிஞ்சின்முள் இருக்கிற காட்டுமாகக மாப்ப போகச்சொன்னுன் அவர்கள் அபபடியே போய்த் திரிந்து வருந்துகையில், வாததகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் “பல்லக்குச் சமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என்கடமை” என்று சொல்லி, அவாகள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்குமபடி செய்தான் அன்றுமுதல் அவர்கள் நல்லபுத்தி அடைந்து, சச்மானன ஏவும் எந்தக்காரி யத்தையும் செய்வது கடமையென்று ஒப்புக்கொண்டாகள்

20 ஒரு தேசத்தில் ஒருக்குமுன் இருந்தான் அவனுக்கு அநேக பிள்ளைகள் இருந்தாகள். அவர்கள் ஒருவரோடு

ஒருவர் ஒற்றுமையின்றி நாள்தோறும் சண்டைசெய்துகொண், ஒருப்பதைத் தகபபனுனவன் கண்டு, தன்னுற் கூடியவரையில் அவர்களுக்குத் தகக புத்திகளை அடிக்கடி சொல்லிவந்தும், அவாகள் கேளாமற்போன்றுகள். இப்படியிருக்க, அவன்தனக்குள் ஒருயுக்தி செய்துகொண்டு, தன் பிள்ளைகள் யாவரையும் அழைத்து, எதிரே நிறுத்தி, குட்டையாயிருந்த ஒரு விறகு கட்டைக் கொண்டுவைத்து, அவாகள் முன்வைத்து, “பிள்ளைகளே, நீங்கள் எப்படியாவது பிரயாசப்பட்டு ஒவ்வொருவனுக இந்த விறகுகட்டை முறியுங்கள், பார்ப்போம்” என்றுன். அவர்கள் தகபபன் சொற்படி தனித்தனியே தங்களால் ஆன மட்டும் பிரயாசப்பட்டும் முறிக்கமாட்டாமற் போனாகள் உடனே கிழவன் அவவிறகுகட்டை அவிழ்க்கச் சொல்லி, ஒவ்வொருவன் கையில் ஒவ்வொன்றுக்க் கொடுத்து, “இப்பொழுது முறியுங்கள்” என்று சொல்ல, அவர்கள் மிக எளி தாக முறிததுப்போட்டார்கள் அப்பொழுது தகப்பன் தன் புத்திரரைப்பார்த்து, “பிள்ளைகளே, இவ்விறகுகட்டு ஒன்று மிருந்தபொழுது, உங்களால எவ்வளவும் முறிக்கக்கூடாமற் போயிற்று கட்டவிழ்த்துத் தனித்தனியே பிரித்த பொழுதோ, மிக எளிதாக முறிததுப் போட்டார்களே; இதி ஞலேதான் நீங்கள் உங்களுக்குள் என்னளவும் பேதமின்றி ஒருமித்திருப்பதினால் உண்டாகும் பலன் இத்தன்மைய தென்று எளிதாகத் தெரிந்து கொள்ளலாம், ஆதலால் இனி நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டைபோடாமல், பாலும் நீரும்போல ஐக்கியமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருப் பிர்களானால், ஒருவரும் உங்களை மோசஞ்செய்து வெல்ல மாட்டாகள்” என்றுன் அது முதல் அந்தப்பிள்ளைகள் தங்கள் தகபபனுற் காட்டப்பட்ட திருஷ்டாந்தத்தை ஒருபொழுதும் மறவாமல் ஒருமையை அனுசரித்துக்கொண்டு வந்து

சுகப்பட்டார்கள் ஆதலால் பிள்ளைகளே, நீங்களும் எப்பொழுதும் சகோதர ஒருமையை அநுசரித்து நடக்கவேண்டும்.

உக ஒருநாள் இரவு முடனுகிய ஒரு திருடன் ஒரு பிரபுவின் வீட்டிலே நுழைந்து சில சாமான்களைத் திருடிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப் போனான் அதைப் பிரபுதற்கிச்சலாய், வெளியிலே வரும்பொழுது கண்டு, அவனை இன்னுண் என்று அறிந்து, சூச்சவிட்டுத் துரத்திக்கொண்டு பிடிக்கும்படி ஓடினான் திருடன் களவெடுத்த பொருள்களிற் சிலவற்றை வழியில் எறிந்துவிட்டு, மிகுந்த வேகமாக ஓடி அந்தப் பிரபுவுக்குத் தப்பி மறைந்துவிட்டான்.

பிரபு மறுநாட்காலையில் அவன் எறிந்த பொருள்களை எடுப்பித்துக்கொண்டு போய் நியாயாதிபதியினிடத்திலே காட்டி, “இன்ன பெயருடைய திருடன் என் வீட்டிலே நேற் றிரவு புகுந்து களவெடுத்தான்” என்று முறைப்பாடு செய்தான் நியாயாதிபதி பிரதிவாதியாகிய கள்ளனை அழைத்து வழக்கை விசாரித்தார் கள்ளன் “நான் அந்த இடத்துக்குப் போகவேயில்லை” என்று மறுத்துவிட்டான் அபபொழுது பிரபுவுக்காகச் சாட்சி சொல்லுமபடி சாட்சிக் கூடத்தில் ஏறிய பிரபுவினுடைய வேலைக்காரன் ஒருவன், “இவன் இன்ன நேரத்திலே என்னுடைய எச்சானன் வீட்டிற் களவெடுத்துக்கொண்டு ஒடும்பொழுது நான் பார்த்தேன்” என்றான்.

உடனே, அந்தக் கள்ளன், சாட்சிக்காரனைச் சினந்து ஏறிட்டுப்பாரத்து, நியாயாதிபதியை நோக்கி “ஐயா, இவனை நான் அந்த இடத்திலே காணவில்லை” என்றான் நியாயாதிபதி அக்கள்வனை அவன் வாக்கினாலே “இவன் திருடன்” என்று தீர்மானித்து, அவனுக்குக் கடுந்தண்டம் விதித்தார்.

சிலபாகம் நீரும் சிலபாகம் நிலமுமாய் இருக்கின்றன. நிலத் தில், உயர்ந்த மலைகளும், மண்மேடுகளும், தாழ்ந்த பள்ளங்களும், சமநிலங்களும் இருக்கின்றன.

நிலத்திலே பலவிதமான மரங்களும், கொடிகளும், புல்பூண்டுகளும் உண்டாகும் இவைகள் செழித்து வளர்வதனாலோன் பூமி மிகவும் சிறப்புள்ளதாகத் தோன்றுகின்றது நிலம் மனிதர்களுடைய தொழின்முயற்சிக்குத் தக்கபடி பலன்தரும் பூமியில் உள்ள சிருட்டி பேதங்கள் அளவில்லாதவை களாயும், ஆச்சரியப்படத் தக்கவைகளாயும் இருக்கின்றன.

உவர்நீர் ஒன்றுகச்சேர்ந்து பரந்து, நிலத்தைச் சூழ்ந்திருக்கின்றது. இப்படிச் சேர்ந்த உப்பு நீர்ப்பரவை சமுத்தி ரம் என்று சொல்லப்படும் சமுத்திரத்திலே, மீன் முதலாகிய நீாவாழ் பிராணிகளும், முத்து பவளம் என்னும் இரத்தினங்களும் உண்டாகும் அதில் மனிதர்கள் கபபலேறிச் சஞ்சரிக்கின்றார்கள்

சமுத்திரசலத்தை மனிதாகள் குடிக்கிறதில்லை அதன் அருகில் தோண்டினால், குடிக்கத்தக்க நல்ல சலம் ஜனறும். மனிதர்களுக்கு மிகவும் உபயோகபடுகிற உப்பு, சமுத்திரசலத்தால் விளையும் குடிபபதற்கும் ஸ்நானங்கு செய்வதற்கும் தகுதியான நல்ல சலம் ஆறு குளம் கிணறு என்னும் இவை களில் உண்டு

மிருகம்.

மிருகங்களாவன சிங்கம், புலி, யானீ, ஒட்டகம், கரடி, குதிரை, மாடு, ஆடு, ஏருமை, மான் முதலானவைகளாம். மிருகங்களில் சில தூட்டகுணம் உள்ளவை சில சாந்தகுணம் உள்ளவை பிற பிராணிகளைக் கொன்று தின்கிற சிங்கம் புலி முதலிய மிருகங்கள் தூட்டகுணம் உள்ளவை புல் தழை

முதலிய தாவர உணவுகளை உண்கின்ற மான் மாடு முதலிய மிருகங்கள் சாந்தகுணம் உள்ளனவ.

யானை குதிரை முதலிய சில மிருகங்கள் துட்டத்தன்மை உள்ளவைகளாய் இருந்தபோதிலும், மனிதர் கைப்பட்டுப் பழகிவருதலாற் சாந்தகுணம் உள்ளவைகளாய், மனிதாகருக்கான் அநேக வேலைகளைச் செய்கின்றன

மிருகங்கள் காடுகளிலும், நாடுகளிலும் இருக்கின்றன. நாய், நரி, பூனை, சூரங்கு, முயல், அணில், ஒந்தி முதலான சிறு மிருகங்கள் காட்டிலும் நாட்டிலும் வாசனை செய்கின்றன. மிருகங்களுக்கு விலங்குகள் என்றும் பெயர்

மிருகங்கள் எல்லாம் நான்கு காலும் ஒருவாலும் உடையவைகளாயிருக்கும் இவைகளிற் சிலவற்றிற்குக் கொம்பு உண்டு சிலவற்றிற்குக் கொம்பு இல்லை சில மிருக சாதிகளில் ஆணமிருகத்திற்குக் கொம்பு உண்டு பெண் மிருகத்திற்குக் கொம்பு இல்லை விலங்குகளின் கொம்புகள் அநேக வேலை கருக்கு உதவுகின்றன

காட்டு மிருகங்களாகிய மான் முதலியவைகளை இராசாக்கரும் செல்வர்களும் தங்கள் வீடுகளிற் கொண்டுவந்து, வளாக்கிறார்கள் நாற்கால விலங்குகளுள், யானை, ஒட்டகம், குதிரை, மாடு, ஆடு, ஏருமை என்னும் இவைகள் மனிதர்களுக்கு மிகவும் உபயோகம் உள்ளவைகள்

காற்று.

காற்று, கண்ணுக்குத் தோன்றுது, எங்கும் பரந்திருக்கும் அதைப் பரிசுத்தால் அறியலாம் அது மெல்ல வீசினால் இளங்காற்று என்றும், பெலனுக வீசினாற் கடுங்காற்று என்றும் பெயா பெறும் நிலத்திலிருந்து சுழன்று கொண்டு மேலே எழும்புங காற்றுக்குச் சுழல்காற்று அல்லது சூறைக்

காற்று என்று பெயர் காற்று, தான் இருந்து வரும் திக்குக் களின் பேதங்களினுலே கீழ்காற்று முதலாகப் பலபெயர் களைப் பொருந்தும் குணங்களினுலும் வேறுபட்டிருக்கும்

வாடை, தென்றல், கொண்டல், மேல்காற்று என்னும் நான்கு காற்றினுள்ளும் தென்றற் காற்றே உடம்புக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருவது அது சித்திரை, வைகாசி மாதங்களில் வீசும். கடல் நீரில் விழுந்து வருங் காற்று வாதமுதலிய நோய்களை நீக்கும் ஆதலாற் கடற்காற் றுப படிம்படி சிறிதுநேரம் உலாவுவது உடம்புக்குச் சுகத் தைக் கொடுக்கும் பெருங்காற்றில் உலாவுவது நன்றன்று.

காற்றுச் சீவர்களுக்கு மிகவும் உபயோகமானது நல்ல காற்று இல்லாதிருந்தால் நாங்கள் நெடுநாட் சிவிகமாட்ட டோம் நல்ல காற்று இல்லாமல் அடைபட்டிருக்கிற அறையி னுள் இருந்தால், நோய் உண்டாகும் அதனால், நல்ல காற்று உலாவும் அறையில் நிதித்திரை செய்தல் வேண்டும்.

தேசங்கள்

பூமியிலே பல தேசங்கள் இருக்கின்றன. அவ்வத் தேசங்களுக்குப் பாதைகள் வெவவேறுவிதமாய் இருக்கின்றன ஒவ்வொரு தேசத்தாருடைய நிறம் குணம் உருவம் செயல் என்னும் இவைகள் ஒவ்வொருவிதமாய் இருக்கும்

தமிழ்ப்பாதை பேசுவோ தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்னும் பாதைகளும், இலங்கையில் சிங்களப்பாதையும் வழங்குகின்றன

இந்தியாதேசம் பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகளுள், தென்னிந்தியாவிலுள்ள சோழ தேசத்தில் அநேக சிவாலயங்களும் விஷ்ணுவாலயங்களும்

விந்தியாவிலுள்ள தென்னிந்தியாவிலுள்ள பிரதான பட்டணங்கள் சென்னபட்டணம், பம்பாம். இந்தியா முழுவதிற்கும் பிரதான பட்டணம் டெல்லி

இலங்கைத்தீவு இந்தியாவிற்குத் தெற்கே இருக்கின்றது அதன் பிரதான பட்டணம் கொழும்பு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் போக்குவரவு செய்பவர்கள் தோணி அல்லது கப்பல் ஏறிச் செல்லல் வேண்டும். இப்போது புகைவண்டி ஏறிச் செல்லலும் வேண்டும்.

இலங்கையில் வடபாகத்திலும் தென்மேல் பாகத்திலும் தமிழ்ப்பாசையும், மற்றைப் பாகங்களிற் பெருமபான்மையும் சிங்களப்பாசையும் பேசகிறார்கள்.

மா ④.

நாற்கால் விலங்குகளுள் மாடு நமக்கு மிகவும் உதவியுள்ள தாயிருக்கிறது அதின் ஆண், எருது அல்லது காளை என்றும், பெண், பசு என்றும் சொல்லப்படும். எருத்து மாடு உழவும், வண்டி இழுக்கவும் உதவும் பசமாடு பால் தரும்.

பாலீக்காய்ச்சிப் பிரை இட்டால், தயிர் ஆகும் தயிரைக்கடைந்து வெண்ணெய் எடுக்கலாம். வெண்ணெயைக் காய்ச்சினால் நெய்யாகும் பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் ஐந்தும் பஞ்சகவ்வியம் என்று சொல்லப்படும்.

மனிதர்கள் பசுக்களினால் அடையும் பிரயோசனத்தை வேறு எந்த மிருகங்களினாலும் அடையாட்டார்கள். பசுக்களைத் துண்டம் அடையாதவண்ணம் காபபாற்றுபவர்களுக்கு இம்மையில் அவைகள் தரும் பால் முதலியவைகளால் அடையும் சுகம் மாத்திரம் அன்றி, மறுமையில் புண்ணியலோகமும் கிடைக்கும்.

பயிரதொழில் செய்வோர்க்கு மாடு இல்லாவிடில் அத்தொழில் ஒருகாலத்தும் விருத்தி அடையாது. மாட்டுச்சாணி

பயிர்களுக்கு நல்ல எருவாகும். வீடுகளிலே கரைத்துத் தெளிக்கிற சாணம் அசுசியைப்போக்கிச் சுத்தப்படுத்துவது மாத்திரம் அன்றி, வீடுகளில் உண்டாகும் அசுத்த வாயு வைப்போக்கிச் சுகத்தைக் கொடுக்கும்

எல்லாவிதத்தாலும் பசுக்களும் எருதுகளும் மனிதர் களுக்கு இன்றியமையாதவைகளாயிருக்கிறபடியால், அவைகளை வெய்யில் மழை உணவின்மை நோய் முதலியவைகளி னாலே வருத்தமடையாதபடி சாவதானமாகக் காப்பாற்றுதல் வேண்டும்

ப ஈழி.

கருடன், பருந்து, கழுகு, கூகை, மயில், கிளி, பூஜ, கொக்கு, காகம், குயில் முதலியவைகள் பக்ஷிகள். பக்ஷிகளுக்குப் பறவைகள் என்றும் பெயர் பறவைகளுள், சிறு உருவ முடைய சிலசாதிகளுக்குக் குருவிகள் என்றுபெயர்

கருடன், பருந்து முதலிய சில பறவைகள் நெடுநேரம் ஆகாயத்திலே பறந்து திரியும் மயில் கோழி முதலிய சில பறவைகள் கொஞ்சத்தூரம் மாததிரம் பறந்து, பின் களைத்து, மரக்கொம்புகளில் அல்லது நிலத்தில் இருந்துவிடும்

சில பறவைகள் நெலமுதலிய தானியங்களையும், சிலபறவைகள் மாமிசங்களையும் புசிக்கும் பருந்து, கழுகு, காகம் என்னும் பக்ஷிகளும் நாய் நரிகளும் பிளங்களைத் தின்பதில் மிகுந்த விருப்பம் உடையவைகள்

கிளி, 'நாகனவாய், மயில், கோழி முதலிய சிலபக்ஷிகளை அநேகர் வளர்க்கிறார்கள். கிளியும் நாகனவாயும் சொல்லிக் கொடுத்தபடி பேசும்

பல சாதியான விலங்குகளையும், பறவைகளையும், ஊர்வன வற்றையும், நீர்வாழ்வனவற்றையும், கற்கத்தா சென்னபட்ட

னைம் முதலிய இராசதானிகளில் உள்ள காட்சிச் சாலைகளிற் பார்க்கலாம்

தாவரம்.

மரங்களும், செடிகளும், கொடிகளும் தாவரம் என்று சொல்லப்படும் ஒரே இடத்தில் நின்று வளருகிறபடியால் இவைகளுக்குத் தாவரம் என்று பெயா தாவரங்கள் நமக்கு உணவுகளைக்கொடுக்கின்றன; நிழலீச்செய்கின்றன; கண்களுக்குக் குக்குளிர்ச்சியைசெய்கின்றன, வாசனை உள்ள புஷ்பங்களைத் தருகின்றன; நல்ல காற்றை உண்டாக்குகின்றன; உடம்பில் உண்டாகும் வியாதிகளைத்தீர்த்தற்கு மருந்துகளுமாகின்றன.

தேக்கு, பாலை, முதிரை, தென்னை, பனை முதலான பல சாதி மரங்களால் மனிதர்கள் வீடு கட்டிக்கொள்ளுகிறார்கள். தென்னேலை பனையோலைகளினுடே வீடுவேயலாம் பனையோலை எழுதவும், கூடை கடகம் முதலியன செய்யவும் உதவும். சில இடங்களிலே பனையின் பதநிரைக் காய்ச்சி வெல்லம் எடுத்து விறகிறார்கள். யாழ்ப்பானததுப் பனைமரம் போல வைரமுள்ள பனைமரம் வேறு எங்கும் கிடைப்பது அரிது. தேங்காய் எண்ணையும் தென்னநதும்புக்கயிறும் மிக உபயோகமானவைகள். இவைகள் இரண்டும் மலையாளத்திலும் இலக்கையிலும் இருந்து பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வஸ்திரம்.

குளிர் வெய்யில் முதலியவைகளினுடே வருத்தம் உருதபடி மனிதாகளுக்குச் சுகத்தைக்கொடுத்து, மானத்தைக் காப்பாற்றி, அவர்களுக்கு அலங்காரத்தையும் பெருமையையுனு செய்வது வஸ்திரம் அன்னததைப் போல வஸ்திரமும் மனிதர்களுக்கு அவசியம் வேண்டியதாயிருக்கிறபடியினுடேதான் “அன்னவஸ்திரம்” என்று அன்னத்தோடு வஸ்திரமுன் சேர்த்து எண்ணப்படுகிறது வஸ்திரம் இல்லாவிட்டால் ஆபரணம் ஒருவருக்கும் அழகைச் செய்யாது

வஸ்திரம் பருத்தி நாலினாலும், பட்டு நாலினாலும் நெசவு பண்ணப்படுகின்றது பருத்தி நாலினுடைய இயற்கையான நிறம் சுத்த வெண்மை பட்டுநாலிலை இயற்கையான நிறம் பொன்மை கலந்த வெண்மை இந்த இரண்டுவகை நால்களை யும் பலவகையான சாயங்கள் ஊட்டியும் நெய்கிறார்கள். பருத்திநால் வஸ்திரத்தை எல்லாரும் வாங்குகிறார்கள் பட்டு வஸ்திரத்தைச் செல்வர்கள் வாங்குகிறார்கள் வஸ்திரங்கள் எல்லாத் தேசங்களிலும் நெசவுபண்ணபடுகின்றன. ஆயி னும் அவ்வத்தேசத்துக்குத் தக்கபடி வஸ்திரம் பலவிதமா யிருக்கும். பட்டு ஒரு பூச்சியினுலே செய்யப்படுகிறது

பருத்திநால் வஸ்திரம், பட்டுநால் வஸ்திரம் என்னும் இரண்டையும் சரிகை சோதது நெய்வதும் உண்டு சரிகை வஸ்திரம் விலையேறப்பெற்றது. வஸ்திரங்கள் இன்னும் ஆட்டு உரோமத்தினாலும் சிலமரங்களிலுடைய நாரினாலும் செய்யப்படுகின்றன.

எல்லாத்தேசத்தாருக்கும் இயைநத் பலவித வஸ்திரங்களும் ஜோராப்பாககண்டத்தில் இருந்து இத்தேசங்களுக்கு வருகின்றன. வஸ்திரங்களைக் கையினுலே நெய்கிறதிலும், யந்திரங்களினுலே வெசு சீக்கிரமாக நெய்ப்பலாம் ஜோராப்பியர்கள் யந்திரத்தினுலே நெய்கிறதினால், அவாகருடைய வஸ்திரங்கள் மலிவாக விலைப்படுகின்றன கொஞ்சக்காலமாக இந்தியாவிலும், இலங்கையிலும் யந்திரங்களினால் நெய்கிறார்கள்.

யானை.

யானை விலங்குகள் எல்லாவற்றினும் மிகப் பெரிய உருவு முடையது அதினுடைய கண அதின் உருவத்துக்குத் தக்கபடி பெரியதன்று மற்றை மிருகங்களின் முகங்களோடு ஒத்துப்பார்க்கும்பொழுது யானையின் முகம் மிகவும் வேறுபாடு உடையதாய்த் தெரியும் அதன் மூக்கு நீண்டு கைபோலிருக்கும் அதற்குத் துதிக்கை என்று பொயா.

யானை உணவுகளை எடுத்து உண்பதும், தண்ணீரை மொண்டு குடிப்பதும், வேலைகள் செய்வதும் துதிக்கையினால். அதனால் மிகச்சிறிய ஊசியையும் யானை நிலைத்திலிருந்து எடுக்கும் யானைக்கு உணவு தழைகளும் வளர்ந்த புற்களும் கரும்புகள் பழங்கள் தானியங்கள் என்னும் இவைகளையும் அது தின்னும். யானையின் கழுத்து மிகக் குறியது அதன் கொம்பு இரண்டு கடைவாய் வழியாக முளைக்கும் செவி முறைப்போல வும் கால் உரல்போலவும் இருக்கும் யானைக்கொம்பினால் பல்லக்கு, சீபடி, சதுரங்கக் காய் முதலிய பல வேலைகள் செய்வார்கள்.

யானை தனக்குப் பிறா செய்த தீமையை நினைத்திருந்து பழிக்குப்பழி வாங்கும் யானை மிகுந்த பலமுள்ள மிருகம் அது பெரிய மரங்களை வேரோடு சாய்த்துவிடும் யானைகள் பழக்கப்பட்டபின்பு கற்பித்தவேலைகளைச் செய்யும் மனிதர் களாலே செய்யக்கூடாத அநேக வேலைகளை யானைகள் செய்து முடிக்கின்றன. யானைகள் இந்தியாவிலும், பிரமதேசத்திலும், இலங்கையிலும், ஆபிரிக்காதேசத்திலும் காணப்படுகின்றன.

உலோகங்கள்

பொன், வெள்ளி, செம்பு, இருமடி, ரயம் என்பன பஞ்ச லோகம் எனப்படும் உலோகங்கள் எல்லாவற்றினும் பொன மிகச் சிறந்தது அது அதிக கனமும் ஒளியும் உள்ளது அதன் நிறம் மஞ்சள் வேறு கலப்பில்லாத சுத்தபொன்னைத் தங்கம் என்று சொல்லுவார்கள் அது அதிக விலையுள்ளது

பொன்னுக்கு இரண்டாவது வெள்ளி இது வெண்மை நிறம் உள்ளது. இதற்கு அடுத்தது செம்பு இது தாமிரம் என்றும் சோலைப்படும் தாமிரம் மங்கலான சிவப்பு நிறமா மிருக்கும் புளியிட்டுத் தேய்த்தாற் பிரகாசிக்கும் ரயம் வெண்மை நிறம் உள்ளது, ஆனால் வெள்ளியைப் போலச்

சுத்த வெண்மையாயிராது உலோகங்கள் எல்லாவற்றுள்ளும் எனிதில் அகப்படுவது இரும்பு.

பொன் வெள்ளிகளினுலே நாணயங்களும் ஆபரணங்களும், செமபினுலே நாணயங்களும் பாத்திரங்களும் செய்யப்படுகின்றன நாணகம் எனபது நாணயம் என இக்காலத்து வழங்குகின்றது பொன வெள்ளிகளினுலே பாத்திரங்களையும் வேறு சில வேலைகளையுஞ் செய்கின்றார்கள். மாயத்தினுலே பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. இருமபினுலே ஆணி, பூட்டு, சாவி, ஆயுதவகைகள், இன்னும் பலவித சாமான்கள் செய்யப்படுகின்றன. சட்டி முதலிய சில பாத்திரங்களும் இரும்பினுற் செய்யப்படுகின்றன.

மாயம் மற்றை உலோகங்களைக்காட்டிலும் இலேசில் இளகுந தனமை உள்ளது. அது அற்ப நெருபடுச்சுட்டினால் உருகும். பிதத்தீபபாத்திரம் செபடுப்பாத்திரங்களுக்கு சயத்தை உருக்கிப் பூசினால், களிமடு ஊருது.

மேலே சொல்லப்பட்ட பஞ்சலோகங்களும் சில தேசங்களிலே நிலங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன செம்பும் துத்தநாகமுங் கலந்து பிதத்தீபமும், செம்பும் வெள்ளீயமுங் கலந்து வெண்கலமும் செய்யப்படுகின்றன. பிதத்தீப் பாத்திரமும், வெண்கலப்பாத்திரமும் மனிதர்களுக்கு மிகவும் உபயோகமானவைகள். நல்ல வெண்கலப் பாத்திரம் களிமடு ஊருது

வேளாண்மை.

வேளாண்மையாவது நிலங்களைத் திருத்திப், பருவம் பாத்து வேண்டிய செய்கைகளைச் செய்து, பலவகையான பயிர்களை உண்டாக்குதல் மனிதாகளுக்குச் சீவ ஆதாரமாயுள்ளது வேளாண்மை வேளாண்மைக்கு மேலாகிய தொழில் வேறு ஒன்றும் இல்லை

வேளாண்மை செய்ப்பதனுக்கு மாடு ஆடுகளும், கலப்பை மண்வெட்டிகளும், எருவும் அவசியம் வேண்டும் பயிர்களை அவைகள் நன்றாய் உண்டாகத்தக்க நிலத்தையும், காலத்தையும் பார்த்து, உண்டுபெண்ணினால் மிகுந்த பயனை அடையலாம் உணவுப்பொருள்களைத் தருகிற நெல், வரகு, கிளை, பயறு, என்று முதலிய பயிர் வகைகள் அன்றி, பருத்தி, அவுரி, புகையிலை முதலிய செடிவகைகளும் மிகுந்த பிரயோசனத்தைத் தருபவைகள் இவைகளை அன்றி, மா, பலா, தென்னை முதலான மரங்களையும் வைத்து உண்டாக்கல் வேண்டும்

பயிர்ததொழில் தனக்கும் பிறர்க்கும் பிரயோசனத்தையும், உடம்புக்கு ஆரோக்கியத்தையும் உண்டாக்கும் ஆத்தலால், பயிராததொழிலை எல்லாரும் கைவிடாது செய்து கொண்டு வருவது நல்லது. இந்தியாவிலே சில இடங்களிலும், இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், பயிரகளுக்குச் சலத்தை இறைத்துப் பாய்ச்சக்கிரூகள் யாழ்ப்பாணத்திலே நெலமழையினால் விளைகின்றது இலங்கையில் மற்றைப்பகுதிகளிலும் இந்தியாவிலும் ஆறுகள் ஏரிகளின் பாய்ச்சலினால் நெல அதிகமாக விளைகின்றது

வியாபாரம்.

திரவியத்தைச் சம்பாதித்தற்கு உரிய தொழின் முயற்சிகளுள்ளே வியாபாரம் சிறந்ததொழில் வியாபாரத்துக்கு உரிய முதல் தனசொந்த முதலாக இருத்தல்வேண்டும் வட்டிக்கு வாங்கிச் செய்யும் வியாபாரம் தலையெடுக்காது

வியாபாரத்திற்காக விட்டிருக்கும் முதலையும் வட்டியையும் பார்த்து, அவைகளுக்குத் தக்கபடி, வியாயமாக இலாபத்தைச் சம்பாதித்தல்வேண்டும். பிறரைக் கெடுத்துத் தான் இலாபஞ் சம்பாதிக்கும்படி எண்ணலாகாது பிறர் பொருளையும் தனபொருள்போல நினைத்தல்வேண்டும். தான் வியா

பாரப் பொருள்களை வாங்குதற்கு ஒன்றும், பிறருக்கு அவைகளை விறபதற்கு ஒன்றும் ஆக, வேறு வேறு அளவைகளையும் நிறைகளையும் வைத்திருத்தல் ஆகாது நெல் முதலாகிய உணவுக்கு உரிய பொருள்களை அதிக இலாபத்தைக் கருதாமல், மலிநத விலைக்கு விற்கவேண்டும்.

தன்னுடைய வியாபாரப் பொருள்கள் எநத எநத இடங்களில் மலிவாக அகபடிம் என்று அறிதலும், தேச சனுசாரம் செய்தலும், தேச கால வர்ததமானங்களை அறிதலும், வியாபாரஞ் செய்பவனுக்குக் கடமையாம். வியாபாரிக்குக் கணக்கு நன்றாய்த் தெரிந்திருக்கவேண்டியது ஆவசியகம்

வியாபாரத்தை ஒருவர் தனித்துச்செய்வதிலும் பார்க்க, பலர்க்குடிச செய்வது உத்தமம் அங்கிலேயர் முதலிய பிறசாதியாகள் பலர்சேர்ந்து வியாபாரஞ்செய்து, மிகுநத திரவியத்தைச் சம்பாதிக்கிறார்கள். வேளாண்மை, வியாபாரம், கல்விகற்றல் என்னும் இவைகளுக்கு முயற்சியே சிறந்தகருவி.

மேய்ம்மை.

ஒருநாள் விடியற்காலையில் இரண்டு சிறுவாகள் ஒரு சந்தைக்குப்போய், தங்களுடைய சிறிய கடைகளில் தாங்கள் கொண்டுபோன பொருள்களைப் பரப்பிவைத்து, விற்கிறதற்காக உட்காநதார்கள் ஒருகடையில் பழங்களும் காய்கறிகளும், மற்றொன்றில் தேங்காடும் வைக்கப்பட்டிருந்தன. சந்தை கலைநத்து இந்தச் சிறுவர்களிடத்தும் பலபேர் பொருள்கள் வாங்கிக்கொண்டு போயினார்கள்.

முருகனுடைய கடையில் எல்லாம் விற்றுக் கடைசியாய் ஒரு மூலாமபழம் மாததிரம் இருந்தது ஒரு பெரியமனிதர் வந்து, கையை அநத மூலாமபழத்தின் மேல் வைத்து, எவ்வளவு பெரிய மூலாமபழம்! இதற்கு எனனவிலை சொல்லுகிறுய், “அடா தமபி!” என்று கேட்டார்.

“இந்த முலாம்பழம் ஒன்றுதான் என்னிடத்தில் மிகுஞ்சத்து, இது நல்லபழம்போல தோன்றினாலும் இதில் கொஞ்சம் பழுது இருக்கின்றது ஐயா,” என்றுசொல்லி அந்தச் சிறுவன் அந்தப்பழத்தை மறுபுறம் திருப்பிக் காட்டினான்.

“ஆம் ஆம்! பழுது இருக்கின்றது! எனக்கு அது வேண்டாம்” என்று சொல்லி, அந்தப் பெரியமனிதர் அந்தச் சிறுவனுடைய அழகிய வஞ்சகமில்லாத முகத்தைப் பார்த்து, “உன்னுடைய பழத்திலுள்ள பழுதை வாங்க வருபவர் களுக்குக் காட்டுவது விற்கவந்த உனக்கு ஆகுமா?” என்று கேட்டார்.

“பொய்சொல்வதைப் பார்க்கின்றும் இது நல்லது, ஐயா” என்று அந்தச் சிறுவன் பணிவுடன் சொன்னான். “நீ சொன்னது சரி, அடா தம்பி, ஒருபோதும் அதை மறவாதே; நான் உன்னுடைய கடையை இனி மறவேன்” என்று சொல்லி, அந்தப் பெரியமனிதர் கிருஷ்ணன் கடை முகமாகத் திரும்பி, “இது என்ன நல்ல பழத்தேங்காயா?” என்று கேட்டார். “ஆம், ஐயா, நல்லபழக்காய், நேற்றுத்தான் பிழிங்கினது—நான்தான் உரித்தேன்.” என்று கிருஷ்ணன் மறுமொழி சொன்னான். அந்தப் பெரியமனிதர் அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போயினார்.

“முருகா, நீ என்ன பெரிய மூடன்! முலாம்பழத்தி லுள்ள பழுதை அந்த மனிதனுக்குக் காட்டுகிறதா! நீ சொன்ன உண்மைக்காக அந்தப் பழத்தை இனி வீட்டுக்குக் கொண்டுபோ, அல்லது எங்கேயாவது எறிந்துவிடு. அந்த மூட்டுக்காயை வாங்கிக்கொண்டு போகின்றாரே, அவர் அதைப் பற்றி என்ன அறிந்துவிட்டது? நல்ல பழக்காய்கள் விற்ற விலைக்கே அதையும் விற்றேன் அந்த முலாமபழத்தை ஒன்றும் பாராமல் வாங்கிக்கொண்டு போயிருப்பா.

“கிருஷ்ண, எனக்கு இன்றுகாலமே கிடைத்த காசைப் போல இரண்டுபங்கு காசு தான் வந்தாலும் நான் ஒரு பொய் சொல்லவும் மாட்டேன், பொய்யாய் நடக்கவும் மாட்டேன். அல்லாமல், இது கடைசியிலே எனக்குத்தான் நயம், எனக்கு ஒரு வழக்கக்காரர் அகப்பட்டார், உனக்கொருவர் போய் விட்டார்!”

அது அப்படியே நடந்தது: மறுநாள் அந்தப் பெரிய மனிதர் தனக்கு வேண்டிய பழங்களையும் காய்கறிகளையும் எல்லாம் முருகனிடத்திலேயே வாங்கினார்; கிருஷ்ணனுடைய கடையில் ஒரு சலவிக்குக் கூட ஒன்றும் வாங்கவில்லை. இந்த விதமாகவே அந்தவருஷம் கழிந்தது. முருகனிடத்தில் எப் போதும் நல்ல பொருள் வாங்கலாம் என்று கண்டுகொண்டு அவர் அவனுடைய கடைக்கே எப்போதும் போவார்; சில வேளை அவனிடத்தில் “மறுவருஷம் நீ என்னசெய்யப் போகிறோய்” என்று விசாரிப்பார்.

மறுவருஷம் அந்தப் பெரிய மனிதருடைய பண்டக சாலையில் ஒரு நம்பிக்கையான சிறுவன் வேண்டியிருந்தது; அவர் முருகனைப் பார்க்கினும் வேறொருவன் அகப்படான் என்று நினைத்து, முருகனுக்கே அந்த வேலையைக் கொடுத்தார். அவன் தன் எச்மானனுக்குத் தன்னிடத்தில் மேலும் மேலும் நல்ல எண்ணம் வரும்படி நடந்து, ஒவ்வொரு உத்தி யோகமாக உயாந்து, கடைசியில் எச்மானனுடு வர்த்தகத் தில் ஒரு பங்காளி ஆயினான்

யுகம் ச.

கருத்யுகம்	ஞப் பின்	லக்ஷ்த்து	உ-அது
திரேதாயுகம்	ஞப் பில்	லக்ஷ்தத்து	காகுத்து
துவாபரயுகம்	ஞப் அ	லக்ஷ்த்து	கூசுத்து
கலியுகம்	ஞப் ச	லக்ஷ்த்து	கூ-த்து

வருடம் சூ.०.

பிரபவ	சர்வசித்து	பிலவங்க
விபவ	சர்வதாரி	கீலக
சக்கில	விரோதி	செளமிய
பிரமோதாத	விகாதி	சாதாரண
பிரசோற்பத்தி	கர	விரோதிகிருது
ஆங்கிரச	நந்தன	பரிதாவி
ஸ்ரீமுக	விஜய	பிரமாதிச
பவ	ஜய	ஆனந்த
புவ	மன்மத	ராக்ஷச
தாது	தூர்முகி	நள
ஈசுவர	வவிளமபி	பிங்கள
வெகுதானிய	விளமபி	காலயுத்தி
பிரமாதி	விகாரி	சித்தார்த்தி
விக்கிரம	சாாவரி	ரெளத்திரி
விஷ-ா	பிலவ	தூர்மதி
சித்திரபானு	சுபகிருது	துநதுபி
சுபானு	சோபகிருது	நுதிரோற்காரி
தாரண	குரோதி	ஏத்தாக்ஷி
பார்த்திவ	விசுவாவச	குரோதன
விய	பராபவ	அங்கிய

அயனம் உ.

உத்தராயணம். தக்ஷிணையனம்.

தைமீ	முதல்	ஆறுமாசம்	உத்தராயணம்
ஆட்டமீ	முதல்	ஆறுமாசம்	தக்ஷிணையனம்

ருதுகூ.

சித்திரைமீ	வசநதருது	ஜப்பகிமீ	சரருது
வைகாசிமீ		கார்த்திகைமீ	
ஆணிமீ	கிரீஷ்மருது	மார்கழிமீ	வமந்தருது
ஆடுமீ		தைமீ	
ஆவணிமீ	வருஷிருது	மாசிமீ	சிசிரருது
புரட்டாதிமீ		பங்குணிமீ	

மாசம் யில்.

சித்திரை	ஆவணி	மாகழு
வைகாசி	புரட்டாதி	தை
ஆணி	ஜபபகி	மாசி
ஆடு	கார்த்திகை	பங்குணி

வாரம் எ.

ஞாயிறு	செவ்வாய்	வியாழப்	சனி
திங்கள்	புதன்	வெள்ளி	

பக்கம் உ.

சுக்கிலபக்கம் கிருஷ்ணபக்கம்

திக்கு அ.

கிழக்கு	தென்மேற்கு	வடக்கு
தென்கிழக்கு	மேற்கு	வடகிழக்கு
தெற்கு	வடமேற்கு	

திக்குப்பாலகர் அ.

இந்திரன்	நிருதி	குபேரன்
அக்கினி	வருணன்	ஸ்சானன்
இயமன்	வாயு	

வசநதருது—இளவேனிற்பருவம்
கிரீஷ்மருது—முதுவேனிற்பருவம்
வருஷருது—காபபருவம்
சரருது—குதிர்ப்பருவம்
ஏமநதருது—முன்பனிப்பருவம்
சிசிரருது—பின்பனிப்பருவம்

சுக்கிலபக்கத்துக்குப் பூவபக்கமென்றும் பெயர்
கிருஷ்ணபக்கத்துக்கு அபரபக்கமென்றும் பெயர்.



தாய் செய்த நன்றி.

தன் மிருதுவாகிய முலையினால் உனக்குப் பால் ஊட்டி,
தன் கைகளிலே நீ நிதத்திரை செய்யும்படி உன் கண்நத்தில்
இனிமையாகிய முததங்கொடுத்தவள் எவள்? என் தாய்

நிதத்திரை உன் கண்ணவிட்டு நீங்கின பொழுது, நீ உறக்
கம் கொள்ளும்படி இனிமையான கீதங்களைப்பாடி, நீ அழாத
படிக்குத் தாலாட்டினவள் எவள்? என் நற்றுய்.

நீ தொட்டிலில் நிததிரைசெய்யும்பொழுது, தொட்டிலை ஆட்டிக்கொண்டு, உன்னுடன் கூட இருந்து உன்னைச் சாவ தானமாகக் காப்பாற்றி, உனக்காக அன்பின் கண்ணீர் விட்ட வள் எவள்? என் அன்னை

நீ வியாதியினாலும் துன்பத்தினாலும் அழுதபொட்டு, துக்கக்குறியையுடைய உன் கண்ணைப்பார்த்து, நீ இறந்து போவாயோ என்று பயந்து அழுதவள் எவள்? என் மாதா.

நீ விழுந்தபொழுது, உனக்கு உதவிசெய்யும்படி ஒடி வந்து, இனிமையான கதைகளைச் சொல்லி, உன் காயத்தைச் சவுக்கியப்படுத்த உனக்கு முததங்கொடுத்தவள் எவள்? என் அருமைத்தாய்

நீ பாவஞ்செய்யாமல் விலகும்பொருட்டும், புண்ணியத் தைச் செய்யும்பொருட்டும், கடவுளிடத்தே அன்பு வைத்து அவரை எநாங்கும் வழிபடும்பொருட்டும், உனக்குப் போதித் தவள் எவள்? என்னைப் பெற்றதாய்

இப்படியே உன்னிடத்தில் இவவளவு அதிக அன்புள்ள வளாய் இருக்கின்ற உன் மாதாவினிடத்திலே நீ எப்பொழுதாவது அன்பில்லாதவனுய் நடக்கலாமா? நடக்கலாகாது.

பின்னையே, நீ கடவுளுடைய திருவருளினாலே சீவனே டிருக்கும் வரையும், உன் அன்புள்ள மாதா உனக்காகப் பட்ட பிரயாசத்துக்கு நீ பிரதிபலன் அளிக்கும்படி விருமபிக்காததிருக்கவேண்டும்

நித்தியகருமவிதி.

ாசரத்தியானம்.

குரியன் உதிக்குமுன் நித்திரைவிட்டெழுந்து சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொபபளித்து, முகத்தை யும் கை கால்களையும் கழுவி, ஏரந்துவட்டி, கிழக்குமுகமாக வேனும் வடக்கு முகமாகவேனும் இருந்துகொண்டு கடவுளைத் தியானித்துத் தோத்திரம் பண்ணக்கடவாய்.

அவசியகருமம்.

பின்பு வீட்டினின்றும் புறப்பட்டு, மலசலங் கழிக்கத் தக்க தனியிடத்தை அடைந்து, பூனூலை வலக்காதிலே சேர்த்து, தலையையும் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மெளனம் பொருந்தி, பகவிலே வடக்கு முகமாகவும், இரவிலே நெற்குமுகமாகவும், முககுநுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசலமோசனஞ்சு செய்யக்கடவாய்.

வழியிலும், குழியிலும், நீாநிலையிலும், நீர்க்கரையிலும், கோமயம் உள்ள இடத்திலும், சாமபா உள்ள இடத்திலும், சுடுகாட்டிலும், பூந்தோட்டத்திலும், மரங்மூலிலும், உழுதநிலத்திலும், அறுகம்பூமியிலும், பசுமநதை நிற்கும் இடத்திலும், புற்றிலும், அருவிபாடும் இடத்திலும், மலையிலும் மலசலங் கழிக்கலாகாது.

சௌசம்.

மலசலங்கழித்த உடனே எழுந்து சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒருசானுக்கு இப்பால் இருந்து கொண்டு, இடக்கையினாலே மண்ணுஞ் சலமுங் கொண்டு, குறியில் ஒருதரமும், குத்தத்தில் ஐந்துதரத்துக்குமேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொருதரமும் சுத்தி செய்யக்கடவாய். பின்னும் இடக்கையைப் பத்துத்தரமும்,

இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழுதரமும் சுத்திசெய்து, சகனத்தைத் துடைத்து, கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கவரையும் ஒவ்வொருதரம் கழுவக்கடவாய்.

பின்பு அவ்விடத்தை விட்டு, வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையும் காதுகளையும் கை கால்களில் உள்ள நகங்களையும் சுத்திசெய்து, எட்டுத் தரம் சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, தலைக்கட்டு இல்லாமல் ஆசமனம் பண்ணக்கடவாய்

நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களிலே செளசம் பண்ணலாகாது செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையானால், பாத்திரத்திலே சலம் கொண்டு வைத்துக்கொண்டு மலசலங்கழித்து, செளசஞ் செய்துவிட்டு, பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலமொண்டு, வாய்கொப்பளித்து, கால் கழுவக்கடவாய்.

தந்தசுத்தி.

தந்தசுத்திக்கு உரிய கொம்பையேனும் இலையையேனும் சலத்தினாலே கழுவி, கிழக்கு நோக்கியாயினும் வடக்கு நோக்கியாயினும் இருந்துகொண்டு, பல்வின் புறத்தையும் உள்ளையும் செவ்வையாகச் சுத்திசெய்து ஒருகழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்முன்றுதரம் உண்ணுக்களவாக ஒட்டி நாக்கை வழித்து, இடப்புறத்திலே போட்டுவிட்டு, சலம் வாயிற்கொண்டு பண்ணிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையும் கைகால்களையும் கழுவக்கடவாய்.

செங்கல்வினாலேனும், சாம்பராலேனும், மணவினாலே னும், பட்ட மரத்தினாலேனும், தந்தசுத்தி பண்ணலாகாது. நின்று கொண்டாயினும், நடந்துகொண்டாயினும், போர்த் துக்கொண்டாயினும், தந்தசுத்தி பண்ணலாகாது

பாடம் படித்தல்.

தந்தசுத்தி செய்தவுடனே, உன்னுடைய மாதாவையும் பிதாவையும் நமஸ்கரித்து, உன் புதுப்பாடங்களைச் சாவதான மாகப் படித்து வரப்பண்ணிக்கொண்டு, பழைய பாடங்களை வாசித்து, தெரியாதவைகளைக் கேட்டறிந்து, கல்வியிலே தேறக்கடவாய்.

ஸ்நானம்.

நதி குளம் முதலிய நீர் நிலையை அடைந்து, கெளபீனத் தைக் கசக்கிப் பிழிந்து தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி, வேட்டியைத் தோய்த்து, அலம்பித தரித்து, உடம்பைச் செவவையாகத் தேய்த்து, கொப்புழளவின்தாகிய சலத்திலே இறங்கி, நதியிலேயானால் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவைகளிலேயானால் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் நின்றும், இரண்டு காதுகளையும் இரண்டு பெரு விரல்களினுலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினுலும், இரண்டு நாகிகளையும் இரண்டு நடுவிரல்களினுலும் மூடிக்கொண்டு, கடவுளைச் சிந்தித்து, ஸ்நானம் பண்ணக்கடவாய்

ஸ்நானஞ்செய்த உடனே கரையிலேறி, வேட்டியைப் பிழிந்து, சூரியனெடுத்திரே உதறி, உலாநத்தாகப் பாவித்து, உடம்பிலுள்ள ஏற்றத்தை துவட்டி, குடுமியை முடித்து, ஏரக் கெளபீனத்தைக் களைந்து, உலாநத் கெளபீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி, உலர்ந்த வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, ஏரவஸ்திரத்தை உலரும்படி கொடியிலே போடக் கடவாய்

ாசுர வந்தனம்.

கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் அசைவற இருந்து, கடவுளை அன்புடனே தியானித்துத்

தோத்திரஞ் செய்து, எழுந்து மூன்றுதரமாயினும் ஐந்துதரமாயினும் நமஸ்காரம் பண்ணக்கடவாய்

போசனம்.

கோமயத்தினாலே மெழுகப்பட்ட இடத்திலே, சலத்தி னாலே கழுவப்பட்ட இலையைப் போட்டு, அதிலே சலத்தி னாலே பிரோக்ஷிதது, அன்னம் கறி முதலியவைகளைப் படைப் பிதது, வீண் வாததை பேசாமலும், தூங்காமலும், அசையாமலும், செவ்வையாக இருந்து, வேறொன்றையும் நினையாமல் கடவுளையே சிந்தித்துக்கொண்டு, அன்னததைச் சிந்தாமற் போசனம்பண்ணி, சலபானம் பண்ணக்கடவாய்

போசனத்துக்குரிய பாத்திரங்களாவன வாழையிலீ, பலாவிலீ, புன்னையிலீ, பலாசிலீ, பாதிஸியிலீ, தாமரையிலீ என்பவைகளாம். வாழையிலையைத் தண்டுரியாமல் அதினுடைய அடி வலப்பக்கத்திலே பொருந்துமபடி போடவேண்டும்.

பந்தியில் இருந்து போசனம் பண்ணும்பொழுது பெரியோ புசிக்கத் தொடங்குமுன்னே நீ புசிக்கத் தொடங்கி விடாதே. அவா எழும்புதற்கு முன்னே நீ எழும்பிவிடாதே. அவரை நெருக்கி இராதே

கிடந்து கொண்டாயினும், நின்று கொண்டாயினும், வெளியில் இருந்தாயினும், கட்டிலில் இருந்தாயினும், போசன மேனும் பானமேனும் பண்ணலாகாது

நெய்யையேனும் வெண்டதையேனும் உச்சிட்டத்திலே படைத்துக்கொள்ளலாகாது. பாலுடனே வெண்ம கூட்டலாகாது

போசனஞ்செய்த உடனே வீட்டுக்குப் புறததே போய், கைகளைக் கழுவி சலம வாயிற்கொண்டு பதினாறுதரம் இடப்

புறத்திலே கொப்பளிதது, வாயையும் கைகளையும் கால்களையுங் கழுவக்கடவாய்

நீயே உச்சிட்டததை அகற்றவேண்டிய இடத்து, இலையை எடுத்து எறிந்துவிட்டு, கை கால்களைக் கழுவிக் கொண்டு, உச்சிட்டத்தானத்தை கோமயங்கரைத்த சலந் தெளித்து, இடையிலே கையை எடாமலும், முன்பு தீண்டிய இடத்தைப் பின்பு தீண்டாமலும் புள்ளியில்லாமல் மெழுகி, புறத்தே போய்க் கைகழுவிவிட்டு, பின்னும் அநத்த தானத் திலே கோமயங்கரைத்த சலம் தெளித்துவிடக்கடவாய்

பள்ளிக்கூடத்துக்குப் போதல்.

போசனஞ்செய்த உடனே, புத்தகங்களை எடுத்துக் கொண்டு, பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போய், உபாத தியாயரிடத்திலே பாடங்களை ஒப்பித்து, அவா விளக்குகிற தைக் கருத்தாகக்கேட்டு, மனசில் வைகக்கடவாய் அந்தே எழுதவேண்டிய சட்டங்களை எழுதி, செய்யவேண்டிய கணக்குகளைச் செய்து, பின்னொக்கஞ்சனே சண்டை செய்யாமல், உபாததியாயருடைய சொல்லுக்கு அச்சத்தோடும் அன போடும் அமைந்து நடக்கக்கடவாய் படிகரும்பொழுது, அந்த அந்த அடையாளத்துக்கு இசைய நிறுத்திப் படிக்க வேண்டும். ஒவ்வொருசொல்லையும் தெளிவாக உச்சரிக்கவேண்டும் புத்தகங்களை இழந்துபோகாமலும் அழுக்கு ஏறவொட்டாமலும் சாவதானமாகக் காப்பாற்றல்வேண்டும். பள்ளிக் கூடம் முடிந்தவுடனே, தெருவிலே சண்டைசெய்யாமலும், சிறிதும் தாழ்க்காமலும், வீட்டுக்குத் திரும்பல் வேண்டும்.

இரவிற் செய்யுங் கருமம்.

சூரியன் அதகமிக்கும்பொழுது வாய் கொப்பளித்துக் கை கால கழுவி, கடவுளை வழிபட்டுக்கொண்டு, விளக்கிலே

அன்று கேட்ட பாடங்களைச் சிந்தித்து, புதுப்பாடங்களைப் படித்து, பழம்பாடங்களைப் போற்றக்கடவாய்.

பின்பு போசனஞ்செய்து சிறிதுநேரம் உலாவிக கொண்டு, சயனஸ்தானத்தை அலகிடுவித்து, சயனத்தைத் தட்டி விரித்து, கடவுளைச் சிந்தித்துக்கொண்டு நித்திரை செய்யக்கடவாய் சூரியோதயத்துக்குமுன் எழும்பிவிடக்கடவாய்.

நித்தியகருமலிதி முற்றிற்று

—*—

பெரியோரை வழிபடுதல்.

தாய், தகபபன், தமையன், தமக்கை, பாட்டன், பாட்டி, மாமன், உபாத்தியாயா, குரு முதலாகிய பெரியோர்களை அச்சத்தோடும் அன்போடும் வழிபடல வேண்டும்

பெரியோரெதிரே உயாநத ஆசனத்திருத்தலும், காலீ நீட்டிக்கொண்டிருத்தலும், காவிண்மேலே கால் போட்டுக் கொண்டிருத்தலும், சயனித்தலும், சிரித்தலும், எதிர்த்துப் பேசுதலும், கை சுட்டிப் பேசுதலும், எச்சிலுமிழ்தலும், அரையிலே கைழுன்றுதலும், காலீத தூக்கி உயாநத தானத தில் வைத்துக்கொண்டு நிற்றலும், போாததுக் கொள்ளுதலும் ஆகாவாம்.

பெரியோ முன்னே போம்பொழுது, வேட்டியை ஒதுக்கிக்கொண்டு, தனிநத நடையுடனே போகக்கடவாய். அவர் சமீபத்திலே நின்று பேசும்பொழுது வாய்ப்புதைத்து நின்று பேசக்கடவாய்.

பெரியோர் உன்னுடனே பேசும்பொழுது, நீ வேரென் றையும் பாராமலும், வேரென்றுக்குச் செவிகொடாமலும், அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு அவர் வார்த்தைக்கே செவிகொடுக்கக்கடவாய்.

பெரியோருடனே நீ பேசும்பொழுது, வேறொன்றையும் பாராமல், அவா முகத்தையே பார்த்துக்கொண்டு பேசுக்கடவாய். பெரியோரிடத்திலே அவரை ‘சவாமி’ ‘ஜியா’ என்பவை முதலிய வார்த்தைகளினுலே உயர்த்தியும், உன்னை, ‘அடியேன்’ ‘தமியேன்’ என்பவை முதலிய வார்த்தைகளினுலே தாழ்த்தியும், பேசுக்கடவாய்.

பெரியோர் உனக்கு ஒன்றைத் தரும்பொழுது நீ எழும்பி, இரண்டு கையினுலும், வாங்கக்கடவாய் பெரியோருக்கு நீ ஒன்றைக் கொடுக்கும்பொழுதும், எழும்பி இரண்டு கையினுலும் கொடுக்கக்கடவாய்.

பெரியோர் உன் வீட்டுக்கு வந்தாராயின், நீ அவரை விரைந்து எதிர்கொண்டு கும்பிட்டு அழைத்துக்கொண்டு வந்து, ஆசனத்திலே இருத்தி, அவரை மூன்றுதரமாயினும் ஜிநதுதர மாயினும் நமஸ்கரித்து, எழும்பி, அவர் ‘இரு’ என்றயின் இருக்கக்கடவாய் அவர் போம்பொழுது எழும்பி, அவர் பின்னே சிறிது தூரம்போய், அவரைக் குமிட்டு, விடை பெற்றுக்கொண்டு திரும்பக்கடவாய்.



இ ரண்டாம்பிரி வு.

ஓளவையார் அருளிச்செய்த

ஆத்திகுடி

மூலமும் உரையும்.

காப்பு.

ஆத்திகுடி யமர்ந்த தேவனை
எத்தியேத்தித் தொழுவோ மியாமே.

இகன்பொருள்.

ஆக்தி—திருவாததிப்பூமாலையை, குடி—தரிப்பவராகிய
சிவபெருமான், அமர்நத—விருமபிய, தேவனை—பிள்ளையாகிய
விநாயகக்கடவுளை, ஏததி ஏததி—துதித்துத்துதித்து, தொழு
வோம்—வணங்குவோம், யாம—நாங்கள் என்றவாறு

தேவன - பிள்ளை ஏ - ஸற்றசை.

சுத்திரம்.

க. அறஞ்சேய விரும்பு.

அறம்—தருமததை, செய—செய்தற்கு, விருமடி—நீ
ஆசைகொள்ளு.

2. ஆறுவது சினம்.

ஆறுவது—(உண்ணுள்ளே) தணிய கோவை வது, சினம—
கோபமே ஆம்.

ந. இயல்வது கரவேல்.

இயல்வது—(கொடுப்பதற்கு) இசைவதை, கரவேல்—(நீ வறுமையினாலே இரபபவர்களுக்கு) ஒளியாதே.

ச. அவது விலக்கேல்.

எவ்வது—(தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர்) கொடுப்பதை, விலக்கேல்—நீ தடுக்காதே.

ஞ. உடையது விளம்பேல்.

உடையது—(உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல்—(நீ பிறர் அறியும்படி) சொல்லாதே.

க. ஊக்கமது கைவிடேல்.

ஊக்கமது—(செய்தொழிலில்) மனஞ்சோராமமையை, கைவிடேல்—நீ கைவிடாதே.

எ. எண்ணேழுத் திகழேல்.

எண்—கணிதநாலையும், எழுதது—இலக்கணநாலையும், இசேழூல்—நீ இகழ்ந்து தள்ளாதே, (புகழ்ந்து கல் என்பது கருதது)

கணிதம் கணக்கு.

அ. ஏற்ப திகழ்ச்சி.

ஏற்பது—(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி—பழிப்பாகும்.

க. ஜை மிட்னேன்.

ஜைம்—பிச்சையை, இட்டு—(இரப்பவாகளுக்குக்) கொடுக்குது, உண்—நீயும் உண்னு.

கங். ஒப்புர வோழுது.

ஓப்புரவு—உலகநடையை அறிந்து, ஒழுகு—(நீ அந்த வழியிலே) நட.

கக. ஓதுவ தோழியேல்.

ஓதுவது—(அறிவுநால்களை) வாசிப்பதை, ஒழியேல்—(நீ மரணபரியந்தம்) விடாதே.

கல. ஒளவியம் பேசேல்.

ஒளவியம்—பொருமை வார்த்தைகளை, பேசேல்—நீ பேசாதே.

கந. அஃகஞ் சுருக்கேல்.

அஃகம்—தானியவிலையை, சுருக்கேல்—(நீ அதிகலாபத் துக்காக்க) குறையாதே.

கச. கண்டோன்று சோல்லேல்.

கண்டு—(உன்றைக்) கண்டு, உன்று—வேறென்றை, சொல்லேல்—(நீ சாக்ஷியாகும்போது) சொல்லாதே. [கண்டபடியே சொல்லென்பது கருத்து]

கடு. நுப்போல் வளை.

நுப்போல்—ஙகரம் (தான் பிரயோசனமுள்ளதாய் இருந்து தன் வருக்கத்தைத் தழுவுதல்) போல, வளை—(நீ பிரயோசனமுள்ளவனுய் இருந்து உன் இனத்தைத்) தழுவு

ஙகரமானது அங்கனம் இங்கனம் உங்கனம் என்று சொல்லுக்குக் காரணமாய் வரும். அதின் வருக்கங்களாகிய நா வி நீ ஏ தூ ரெய் கேய கை கொ நோ கெள என்கின்ற பதினெண்றும் சொல்லுக்குக் காரணமாதல் இல்லை. ஆயினும், ஙகரத்தின்பொருட்டு இவைகளையும் கொடுக்கணக்கிலே வழக்குவார்கள். அதுபோலவே, நீ கல்விசெல்வங்களினுலே பிறருக்கு உதவி செய்வாயாயின், அவர் உன்னைத் தழுவுவதன்றி உன்பொருட்டு உன் இனத்தாரையும் தழுவுவர் என்பதாம்.

ககு. சனிந் ராடு.

சனி—சனிக்கிழமைதொறும, நீர் ஆடு—(எண்ணெய் இடுக்கொண்டு) நீரிலே தலைமுழுகு.

புதன்கிழமையிலும் முழுகலாம்.

கள. ஞயம்பட வுரை.

ஞயம்பட—(பேசுஞ்சொல்லிலே) இன்பம் விளையும்படி, உரை—நீ பேசு.

நயம் என்பது ஞயம் எனப் போவியாயிற்று.

கஅ. இ, டம்பட வீடேடேல்.

இடம்—இடமானது, பட—(அளவுக்கு மேற்பட்டு வெறுமையாய்க) கிடக்கும்படி, வீடு—வீட்டை, எடேல்—(நீ பெரிதாகக்) கட்டாதே.

கக. இ, ணக்கமறிந் திணங்கு.

இணக்கம்—(சினேகததுக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து—தெளிந்து, இணங்கு—(பின் ஒருவனேடு) சினேகஞ்செய்

உ. தந்தை தாய் பேண்.

தந்தை—(நீ உன்) பிதாவையும், தாய்—மாதாவையும், பேண்—(ஏப்போதும் பூசித்துக) காப்பாற்று.

உக. நன்றி மறவேல்.

நன்றி—(ஒருவா உனக்குச் செய்த) உபகாரத்தை, மறவேல—(நீ ஒருபோதும) மறவாதே.

உ. பருவத்தே பயிர்செய்.

பயிர்—பயிர்களை, பருவத்தே—(அது அது விளையும்) பக்குவகாலத்திலே, செய்—(வேண்டும் முயற்சியிலே வருவாமல்) இடு.

பயிருக்குவேண்டும் முயற்சிகளாவன, உழுதல், ஏரு இடுதல், களைபிடிங்குதல், நீர் பாய்ச்சல், காததல் என்கிற ஜூங்கும் ஆம்.

உந். மன்றபறித் துண்ணேல்.

மன்ற—தருமசடையிலே இருந்துகொண்டு, பறித்து—
(வழக்குத்தீர்ப்புச்சு வரும் குடிகளுடைய பொருளைக்) கலைநது, உண்ணேல்—நீ சீவனமபண்ணுதே.

உச. இ, யல்பலா தனசேயேல்.

இயல்பு அலாதன—(தருமநாலுக்குப்) பொருத்தமல்லாத வைகளை, செயேல—நீ செய்யாதே

உடு. அ, ரவ மாட்டேல்.

அரவம்—(நஞ்சையுடைய) பாமடுகளை, ஆட்டேல்—(நீ பிடித்து) ஆட்டாதே

உச. இ, வலம்பஞ் சிற்றுயில்.

இலவம்பஞ்சில்—இலவமபஞ்சமெததையிலே, தூயில்—நீ நித்திரைசெய்

உ. வஞ்சகம் பேசேல்.

வஞ்சகம்—கபடவார்ததைகளை, பேசேல்—நீ பேசாதே

உஅ. அ, மூகலா தனசேயேல்.

அழுகு அலாதன—(நீ துன்பப்படவந்த காலத்தும்) இழி வள்ள செயல்களை, செயேல்—செய்யாதே

அழுகுடையன உயர்வள்ள செயல்கள் ஆதலால், அழுகலாதன இழிவள்ள செயல்கள் என்பதாம்.

ஆத்திசூடியரை.

ஏக

உசு. இ, ஓமை யிற்கல்.

இளமையில்—இளமைப் பிராயத்திலே, கல்—(நீ வித்தை யைக்) கற்றுக்கொள்.

நூ. அ, றனை மறவேல்.

அறனை—தருமத்தை, மறவேல்—(நீ ஒருபோதும்) மறவாதே.

நூக். அனந்த லாடேல்.

அனந்தல்—நித்திரையை, ஆடேல்—(நீ அதிகமாகச்) செய்பாதே.

நூ. கடிவது மற.

கடிவது—(ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற—நீ மறந்துவிடு.

நூந். காப்பது விரதம்.

காப்பது—(உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவைகளைக்) காப்பாற்றுவதே, விரதம—விரதமாம்.

நூ. கீழ்மைப் படவாழ்.

கீழ்மைப்பட—(உன்னிடத்தில் உள்ளபொருள் பிறருக்கும்) உரிமைப் படும்படி, வாழ்—நீ வாழு.

நூடு. கீழ்மை யகற்று.

கீழ்மை—கீழ்மையாகிய குணத்தை, அகற்று—நீ நீக்கு

நூசு. குணமது கைவிடேல்.

குணமது—(மேலாகிய) குணத்தை, கைவிடேல்—நீ கைவிடாதே.

நூள். கூடிப் பிரியேல்.

கூடி—(நல்லவரோடு) சினேகிதது, பிரியேல்—(நீ பின் அவரை விட்டு) நீங்காதே.

நட. கேபேப் தொழி.

கெடுபொது — பிறருச்சுக் கேடுசெய்வதை, ஒழி — ந் விட்டுவிடு

நக. கேள்வி முயல்.

கேள்வி—(கற்றவர் சொல்லும் நாற்பொருளைக்) கேட்பதற்கு, முயல்—நீ முயற்சி செய்.

சு. கைவினை கரவேல்.

கைவினை—(உனக்குத் தெரிந்த) கைத்தொழிலிலே, கரவேல்—நீ (சமயத்திலே) ஒளியாதே

சுக. கோள்ளை விரும்பேல்.

கொள்ளை—(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்—நீ ஆசைப்படாதே.

சு. கோதாட் டோழி.

கோது—குற்றம் பொருந்திய, ஆட்டு—விளையாட்டை, ஒழி—நீ நிக்கு.

சுந. சக்கர நேறினில்.

சக்கர நெறி—(அரசனுடைய ஆஞ்ஞஞ்யாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில்—(நீ அடங்கி) நில் [அரசனுடைய கட்டளைக்கு அமைந்து நட என்பது கருத்து]

சுச. சான்றே ரினத்திரு.

சான்றேர்—அறிவினுலே நிறைந்தவர்களுடைய, இனத்து—கூட்டத்திலே, இரு—(நீ எந்நானும் சேர்ந்து) இரு

சாடு. சித்திரம் பேசேல்.

சித்திரம்—மெய்போலத் தொன்றும் பொய்மொழிகளை,
பேசேல்—நீ பேசாதே.

சகு. சீர்மை மறவேல்.

சீர்மை—புகழுக்கு ஏதுவாகிய சுணத்தை, மறவேல்—நீ
மறநது விடாதே.

சன. சளிக்கச் சோல்லேல்.

சளிக்க—(கேட்பவா) கோபிக்கும்படியாக, சோல்லேல்—
(நீ ஒன்றையும்) பேசாதே.

சஅ. சுது விரும்பேல்.

சுது—சுதாடலை, விரும்பேல்—(நீ ஒருபோதும்) விரும்
பாதே.

சகு. சேய்வன திருந்தச் சேய்.

செய்வன—செய்யுங் காரியங்களை, திருந்த—செவ்வையாக,
செய்—நீ செய்.

டு. சேரிட மறிந்துசேர்.

சேர் இடம்—அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை,
அறிந்து—தெரிந்து, சேர்—நீ அடை.

ஞக. சையெனத் திரியேல்.

சை என—(பெரியோா உன்னைச்) சீ என்று அருவருக்கும்
படி, திரியேல்—(நீ தூட்டன்றியத்) திரியாதே

ஞு. சோற்சோங்வு படேல்.

சோல்—(நீ பிறரோடு பேசும்) சொற்களிலே, சோங்வு
படேல்—மறதிபடப் பேசாதே [சோல்லவேண்டுவதை மற
வாமற்சோல் என்பது கருத்து.]

ஞ. சோம்பித் திரியேல்.

சோம்பி—(நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு, திரியேல்—(வீணகத) திரியாதே.

ஞ. தக்கோ னெனத்திரி.

தக்கோன் என—(உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி—நீ திரி

ஞ. தானமது விரும்பு.

தானமது — (சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு—நீ விரும்பு.

ஞ. திருமாலுக் கடிமை செய்.

திருமாலுக்கு—விஷ்ணுவுக்கு, அடிமைசெய்—நீ தொண்டு பண்ணு.

ஞ. தீவினை யகற்று.

தீவினை—பாவச்செயல்களை, அகற்று—(நீ செய்யாமல்) நிக்கு.

ஞ. துன்பத்திற் கீடங்கோடேல்.

துன்பத்திற்கு—(தொழில் செய்யும்போது) முயற்சியினாலே வரும் சரீரப் பிரயாசத்தால் ஆகிய துன்பத்துக்கு, இடம் கொடேல்—(நீ சிறிதாயினும்) இடங்கொடாதே. [அத்துன் பத்தை இன்பமென்று கொண்டு முயற்சியை விடாது செய் என்பது கருத்து]

ஞ. தாக்கி வினைசெய்.

தாக்கி—(முடிக்கும் உபாயத்தை) ஆராய்ந்து, வினை—ஒரு தொழிலை, செய்—(நீ அதன்பின்பு) செய்.

ஆத்திசூடியுரை.

ஞானி

கூ. தெய்வ மிகமேல்.

தெய்வம்—கடவுளை, இகமேல்—(நீ மறந்தாயினும்) இகமாதே.

கூக. தேசத்தோ டோத்துவாழ்.

தேசத்தோடு—நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து—(பகையில்லாமல்) ஒத்து, வாழ்—வாழு.

கூ. தையல்சோற் கேளேல்.

தையல்—(உன்) மனைவியடைய, சொல்—சொல்லை, கேளேல்—நீ கேட்டு நடவாதே.

கூந. தோன்மை மறவேல்.

தொன்மை—பழமையாகிய சிநேகத்தை, மறவேல்—நீ மறந்து விடாதே.

கூச. தோற்பன தோடரேல்.

தோற்பன—தோல்வியடையக் கூடிய வழக்குக்களிலே, தோடரேல்—நீ சம்பந்தப்படாதே

கூடு. நன்மை கடைப்பிடி.

நன்மை—புண்ணியத்தையே, கடைப்பிடி—(நீ விடாமல்) உறுதியாகப்பிடி.

கூகூ. நாடோப் பனசேய்.

நாடு—உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப்பன—ஒத்துக் கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய்—நீ செய்.

கூ. நிலையிற் பிரியேல்.

நிலையில்—(நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல்—(ஒருபோதும்), நீங்காதே.

காது. நீர்விளை யாடேல்.

நீர்—(ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்—(நீ நீந்தி): விளையாடாதே.

காகு. நண்மை நுகரேல்.

நுண்மை — (நோயைத் தருகிற) சிற்றுண்டிகளை, நுகரேல்—நீ உண்ணுதே.

எ. நால்பல கல்.

நால் பல—(அறிவை வளர்க்கிற) நால்கள் பலவற்றையும், கல்—நீ கற்றுக்கொள்.

எக. நெற்பயிர் விளை.

நெற்பயிர்—நெல் லுப்பயிரை, விளை—(நீ வேண்டிய முயற்சி செய்து) விளைவி

எ. நேர்ப்பட வோழுது.

நேர்ப்பட—(உன் ஒழுக்கம் கோணுமல்) செவ்வைப்பட, ஒழுகு—நீ நட—

எந். ணங்வினை நண்ணுகேல்.

ணங—(பிறர்) கெடத்தக்க, வினை--தீவினைகளை, நனுகேல்--(நீ ஒருபோதும்) சாராதே.

எசு. நோய்ய வுரையேல்.

நோய்ய—(பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல்—(நீ ஒருபோதும்) சொல்லாதே

எடு. நோய்க் கிடங்கோடேல்.

நோய்க்கு—வியாதிகளுக்கு, இடங்கோடேல்—(அவபததி யம் முதலானவைகளைச் செய்து) இடங் கொடாதே.

எகு. பழிப்பன பகரேல்.

பழிப்பன—(அறிவுடையவர்களாலே) பழிக்கப்படுவனவாகிய இழிசொற்களை, பகரேல்—நீ பேசாதே.

இழிசொற்களாவன பொய், குறளை, குளிஞ்சொல், பயனில் சொல் என்கின்ற நான்குமாம்.

என. பாம்போடு பழகேல்.

பாம்பொடு—(பால்கொடுத்தவருக்கும் விஷத்தைக்கொடுக்கிற) பாம்பைப் போல்பவர்களுடனே, பழகேல்—நீ சகவாசஞ் செய்யாதே

எஅ. பிழைபடச் சோல்லேல்.

பிழைபட—வழுக்கள் உண்டாகும்படி, சொல்லேல்—(நீ ஒன்றையும்) பேசாதே

எகு. பீடு பேறநில்.

பீடு—பெருமையை, பெற—பெறும்படியாக, நில்—(நீ நல்ல வழியிலே) நில்

அஂ. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

புகழ்ந்தாரை — உன்னைத் துதிசெய்து அடுத்தவரை, போற்றி—(கைவிடாமற) காப்பாற்றி, வாழ்—நீ வாழு.

அக. பூமி திருத்தியுண்.

பூமி—உன் விளைநிலத்தை, திருத்தி—சீர்திருத்திப் பயிர்செய்து, உண்—நீ உண்ணு

அங். பேரியாரைத் துணைக்கோள்.

பெரியாரை—(அறிவிலே சிறந்த) பெரியோரை, துணைக்கோள்—உனக்குத் துணையாகப் பேணிக்கோள்.

அங். பேதைமை யகற்று.

இஅ

பாலபாடம்.

பேதைமை—(பிறவிக்குக்காரணமாகிய) அஞ்சானத்தை,
அகற்று—(நீ மெய்ன்ஞானத்தினாலே) போக்கு

அசு. பையலோ டிணங்கேல்.

பையலோடு—சிறுபிள்ளையோடு, இணங்கேல்—நீ கூடாடுதே.

அடு. போருடனைப் போற்றிவாழ்.

பொருள் தனை—திரவியத்தை, போற்றி—(மேன்மேலும்
உயரும்படி) காதது, வாழ்—நீ வாழு.

அசு. போர்த்தோழில் புரியேல்.

போர்—சண்டையாகிய, தொழில்—தொழிலீல், புரியேல்—
நீ செய்யாதே

அன. மனந்தடு மாறேல்.

மனம்—மனசு, தடுமாறேல்—(யாதொரு விஷயத்திலும்)
கலங்காதே

அவு. மாற்றனுக் கிடங்கோடேல்.

மாற்றனுக்கு—பகைவனுக்கு, இடம் கொடேல்—உன்னை)
நெருக்கிப பின் வருத்தும்படியாக நீ) இடங்கொடாதே.

அகு. மிகைபடச் சோல்லேல்.

மிகைபட—(சொற்கள் சுருங்காமல்) அதிகப்படும்படி,
சோல்லேல்—நீ சொல்லாதே

கூ. மீதாண் விரும்பேல்.

மீது ஊண்—அதிக போசனத்துக்கு, விரும்பேல்—நீ
ஆசைப்படாதே.

கூகு. முனைமுகத்து நில்லேல்.

ஆத்திசுடியுறை.

(ஊக)

முனைமுகத்து—சண்டைமுகத்திலே, நில்லேல்--(நீ போய்) நில்லாதே.

கூட. மூர்க்கரோ டினங்கேல்.

மூர்க்கரோடு—அறிவில்லாதவாகளுடனே, இனங்கேல்—நீ சினேகம் பண்ணதே

கூட. மேல்வினல்லா டோள்சேர்.

மெல்—மெல்விய, இல்—(உன்) மைனயாட்டியாகிய, நல்லாள்—பெண்ணினுடைய, தோள்—தோள்களையே, சேர்—நீ புணர்.

இதனுலே, பிறர்மனைவியா பரத்தையா என்கின்ற இவாக ஞுடைய தோள்களை ஒருபோதும் புணராதே எனபது பெறப்படும்

கூச. மேன்மக்கள் சோற்கேள்.

மேன்மக்கள்—மேன்மையாகிய மனிதருடைய, சொல்—சொல்லி, கேள்—நீ கேட்டு நட

கூடு. மைவிழியார் மனையகல்.

மை விழியார்—மைதீட்டிய கணகளையுடைய வேசிகளது, மனை—வீட்டை, அகல்—(நீ ஒருபோதும் கிட்டாமல்) அக ன்று போ.

கூச. மோழிவ தறமோழி.

மொழிவது—சொல்லப்படும்பொருளை, அற—(சந்தேகம்) நீங்கும்படி, மொழி—நீ சொல்லு

கூள. மோகத்தை முனி.

மோகத்தை—(நிலையாதபொருள்களின் மேலதாகிய) ஆசையை, முனி—நீ கோடித்து விலக்கு

கூடு. வல்லமை பேசேல்.

வல்லமை—(உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல்—
(நீ புகழ்ந்து) பேசாதே

கூகூ. வாதுமுற் கூறேல்.

வாது--வாதுகளோ, முன்--(பெரியோர்) முன்னே, கூறேல்--
நீ பேசாதே,

கங் வித்தை விரும்பு

வித்தை—கல்விப்பொருளையே, விரும்பு—நீ விரும்பு.

கங்க. வீடு பேறநில்.

வீடு—மோக்கத்தை, பெற—அடையும்படி, நில்—(அதற்
குரிய சூனவழியிலே) நில்.

கங்க. உத்தம ணயிரு.

உத்தமனுய—(நற்குண நற்செய்கைகளினுலே எல்லாரி
ஆம்) மேலானவனுகி, இரு—நீ இரு

கங்க. ஊருடன் கூடிவாழ்.

ஊருடன் — ஊரவர்களுடனே, கூடி — (சுபாசுபகன்மங்
களிலே) அளாவி, வாழ்—நீ வாழு.

கங்க. வேட்டேனப் பேசேல்.

வெட்டு என—கத்திவெட்டைப்போல, பேசேல்—நீ (ஒரு
வரோடுங் கடினமாகப்) பேசாதே.

கங்கு வேண்டி வினைசேயேல்

வேண்டி—(யாதொரு பிரயோசனத்தை) விரும்பி, வினை—
தீவினையை, செயேல்—(நீ ஒருவருக்கும்) செய்யாதே.

கங்கு வைகறைத் துயிலேழு.

ஆத்திசூடியுளர்.

கூக

வைகறை — (நீ தினங்டோறும்) விடியற்காலத்திலே,
துயில்—நித்திரையீவிட்டு, எழு—எழுந்திரு.

கங். ஒன்றுரைத் தேறேல்.

ஒன்றுரை—பகைவர்களே, தேறேல்—(நீ ஒருபோதும்)
நம்பச்சேத.

கஙா. ஓரஞ் சொல்லேல்.

ஓரம்—பகைபாதத்தை, சொல்லேல்—(நீ யாதொரு வழக்
கிலும்) பேசாதே.

ஆத்திசூடியுரை முற்றிற்று.

—●—

ஏ

ஒளவையார் அருளிச்செய்த

கொன்றை றவே ந் தன்
மூலமும் உரையும்.

—●—

காப்பு.

கோன்றை வேந்தன் சேல்வ னடியினை
என்று மேத்தித் தொழுவோ மியாமே.

இதன் பொருள்.

கொன்றை—கொன்றைப்பூமாலையைச் சூடிய, வேந்தன்—
சிவபெருமானுக்கு, செல்வன்—சூமாராகிய விநாயகக்கடவு
ஞடைய, அடி இனை—பாதங்களிரண்டையும், என்றும்—
ஏந்நானும், ஏத்தி—துகிசெய்து, தொழுவோம்—வணங்கு
வோம், யாம்—நாங்கள் என்றவாறு. ஏகாரம் ஈற்றசை.

சுத்திரம்.

க. அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம்.

அன்னையும்—தாயும், பிதாவும்—தகப்பனும், முன்—
முன்னே, அறி—காணப்பட்ட, தெய்வம்—தெய்வங்களாவார்.

உ. ஆலயங் தொழுவது சாலவு நன்று.

ஆலயம் — கோயிலுக்குப்போய், தொழுவது — கடவுளை
வணங்குவது, சாலவும்—மிகவும், நன்று—நல்லது.

ஊ. இல்லற மல்லது நல்லற மன்று.

இல்லறம் — (மனையாளோடு கூடிச் செய்யும்) இல்லற
மானது, நல் அறம்—எளிதிற் செய்யத்தகும் அறமாகும்,
அல்லது—இல்லறமல்லாத துறவறமானது, அன்று—எளி
திற்செய்யத்தகும் அறமன்றாகும்.

ஓ. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

ஸ்யார் — கொடாதவருடைய, தேட்டை — சம்பாத்திய
த்தை, தீயார்—(கள்ளர் முதலாகிய) தீயவர், கொள்வர்—
அபகரிப்பார்.

ஏ. உண்டி சுருங்குதல் பேண்டிர்க் கழகு.

உண்டி—போசனம், சுருங்குதல்—(அளவிற்) குறைதல்,
பெண்டிர்க்கு—பெண்டுகளுக்கு, அழகு—அழகாகும்.

ஓ. ஊருடன் பகைக்கின் வேருடன் கேடும்.

ஊருடன்—(தான் இருக்கும்) ஊராருடன், பகைக்கின்—
(ஒருவன்) விரோதித்தால், வேருடன்—(தன்) வமிசத்து
டன், கெடும்—(அவன்) கெடுவான்.

எ. எண்ணு மேழுத்துங் கண்ணேந்த் தகும்.

எண்ணும் — கணிதநாலும், எழுத்தும் — இலக்கண நாலும், கண் எனத் தகும்—(மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும்.

இ. ஏவா மக்கண் மூவா மருந்து.

ஏவா—(பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்கு முன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள்—பிள்ளைகள், மூவாமருந்து--(அப்பெற்றவருக்குத்) தேவாமிர்தம் போல்வார்.

க. ஐயம் புகினுஞ் செய்வன் செய்.

ஐயம் புகினும்—பிச்சையெடுத்தாலும், செய்வன—செய் யத்தகுங் கருமங்களையே, செய்—(நீ விடாது) செய்.

க. ஒருவளைப் பற்றி யோரகத் திரு.

ஒருவளை—(நற்குணமுடைய) ஒருவளை, பற்றி—(துணையாகப்) பற்றிக்கொண்டு, ஒரகத்து—ஒரிடத்திலேதானே, இரு—(நீ எப்போதும்) வாசம்பண்ணு.

க.க. ஒதலி னன்றே வேதியர்க் கோழுக்கம்.

வேதியர்க்கு—பிராமணருக்கு, ஒழுக்கம்—ஆசாரமானது, ஒதலின்—(வேதம்) ஒதலினும், நன்றே—நல்லதே.

க.க. ஒளவியம் பேசுத் லாக்கத்திற் கழிவு.

ஒளவியம்—பொருமை வார்த்தைகளை, பேசுதல்—(ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு—(அவன்) செல்வத்திற்கு, அழிவு—கேட்டைத் தருவதாகும்.

காட். அஃகமுங் காசுஞ் சிக்கேனத் தேடு.

அஃகமும்—தானியத்தையும், காசம்—திரவியத்தையும், சிக்கெனத்தேடு—நீ வீண்செலவு செய்யாமற் சம்பாதி.

கச. கற்பேனப் பவேது சோற்றிறம் பாமை.

கற்பு எனப்படுவது—(பெண்களுக்குக்) கற்பென்று சொல் லப்படுவது, சொல்—(கணவர்) சொல்லுக்கு, திறம் பாமை—தப்பிந்டவாமையாம்.

கடு. காவ ரூனே பாவையர்க் கழுது.

காவல் தானே—(கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக்கொள்வது தானே, பாவையர்க்கு—பெண்களுக்கு, அழுகு—அழுகாகும்.

ககு. கிட்டா தாயின் வேட்டென மற.

கிட்டாது ஆயின்—(இச்சித்த ஒருபொருள்) கிடையா தானால், வெட்டென—சீக்கிரத்திலேதானே, மற—(அப் பொருளை) மறந்துவிடு.

கள. கிழோ ராயினுங் தாழு வுரை.

கிழோர் ஆயினும்—(கேட்பவர் உனக்குக்) கிழ்ப்பட்டவ ராய் இருந்தாலும், தாழு—(உன்சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை—(நீ அவருடன்) பேசு.

கஷு. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை.

குற்றம்—குற்றங்களை, பார்க்கின்—(ஆராய்ந்து) பார்த் தால், சுற்றம்—உறவாவோர், இல்லை—(ஒருவரும்) இல்லை.

ககு. கூரம் பாயினும் வீரியம் பேசேல்.

கூர் அம்பு ஆயினும்—(உன்கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம்—வீரத்தன்மையை, பேசேல்—(நீ வீரைக்கப்) பேசாதே.

உ. கேவேது சேய்யின் விவேது கருமம்.

கெடுவது—கெடுவதை, செய்யின்—(தன்சினேகன்) செய் தால், விடுவது—(அவன்சினேகத்தை) விடுவதே, கருமம்—(விவேகிக்கு) நற்செய்கையாம்.

உக. கேட்டி வறுதி கூட்டு முடைமை.

கேட்டில்—(கைப்பொருள்) இழந்தகாலத்தில், உறுதி—மனந்தளராமை, உடைமை — (முன்போல அப்) பொரு ருடையனுந்தன்மையை, கூட்டும்—சேர்க்கும்.

உட. கைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி.

கைப்பொருள் தன்னின் — கையிலிருக்கிற பொருளீப் பார்க்கிலும், மெய்ப்பொருள்—மெய்ப்பொருளாவது, கல்வி—கல்வியேயாம்.

உங. கோற்றவ னறித வற்றிடத் துதவி.

கோற்றவன்—அரசனுணவன், அறிதல்—(ஒருவனை) அறிந் திருத்தல், உற்ற இடத்து—(அவனுக்கு ஆயத்து) வந்த இடத்து, உதவி—உதவியாகும்.

உச. கோட்சேவிக் குறை காற்றுட னெருப்பு.

கோட்சேவி—கோள் கேட்குங் குணத்தோனுடைய காதிலே, குறை — (பிறர்மேல் ஒருவன் வந்துசொன்ன) கோளானது, காற்றுடன்—காற்றுடன் சேர்ந்த, நெருப்பு—நெருப்பைப்போல மூன்றும்.

உடு. கெளவை சோல்லி னெவ்வருக்கும் பகை.

கெளவை—(பிறர்மேலே) பழிச்சொல்லுகளை, சொல்லின்—(ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் — எல்லாருக்கும், பகை—(அவன்) பகையாவான்.

உகு. சந்ததிக் கழகு வந்தி செய்யாமை.

சந்ததிக்கு—தன் வமிசம் பெருகுதற்கு, அழகு—அழகாவது, வந்தி—மலடியாக, செய்யாமை—செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம்.

உள. சான்றே ரென்கை யீன்றேட் கழகு.

சான்றேர் என்கை—(தன்புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் என்று (கற்றவர்) சொல்லுகிறது, ஈன்றேட்டு—பெற்றவருக்கு, அழகு—அழகாகும்.

உ. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழு.

சிவத்தை — (முதற்பொருளாகிய) பரமசிவத்தை, பேணின்—(ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு—(அவன் செய்யுங்) தவத்திற்கு, அழகு—அழகாகும்.

உக. சீரைத் தேடி னேரைத் தேடு.

சீரை—சௌக்கியத்தை, தேடின்—(உனக்குத்) தேடுவாயானால், ஏரை—பயிரிடுந்தொழிலை, தேடு—நீ தேடிக்கொள்ளு.

ந. சுற்றத்திற் கழு சூழ விருத்தல்.

சுற்றத்திற்கு—உறவினருக்கு, அழகு—அழகாவது, சூழ—(சுபாசுபங்களிலே பலரும் வந்து) சூழ, இருத்தல்—(சமீபங்களிலே) குடியிருக்கையாகும்.

நக. சூதும் வாதும் வேதனை செய்யும்.

சூதும்—சூதாடுதலும், வாதும்—தருக்கம் பேசுதலும், வேதனை—வருத்தத்தை, செய்யும்—உண்டாக்கும்.

ந. செய்தவ மறந்தாற் கைதவ மாளும்.

செய்தவம்—செய்யுந்தவத்தை, மறந்தால்—(ஒருவன்) மறந்தால், கைதவம்—பொய்பாகிய அஞ்ஞானமானது, ஆளும்—(அவனை அடிமைகொண்டு) ஆளும்.

நந. சேமம் புகினும் யாமத் துறங்கு.

சேமம்—காவற்கூடத்திலே, புகினும்—போய் (ஒருவேலையும் இல்லாமல்), இருந்தாலும், யாமத்து—ஏழரெநாழிகைக்குப்பின், உறங்கு—நீ நித்திரைபண்ணு.

ந.ச. சையோத் திருந்தா லீய மிட்னேன்.

சை ஒத்து இருந்தால்—பொருள் ஒத்திருந்தால், ஐயம் இட்டு—பிச்சை இட்டு, உண்—நீயும் உண்னு.

சை - பொருள்.

ந.டு. சோக்க ரென்பவ ரத்தம் பேறுவர்.

சொக்கர் என்பவர்—பொன்னுடையவர் என்று சொல்லப் படுவோர், அத்தம்—(அறமும் இன்பமுமாகிய மற்றைப்) புருஷார்த்தங்களையும், பெறுவர்—பெறுவார்.

சொக்கு - பொன்.

ந.கு. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர்.

சோம்பர் என்பவர்—சோம்பலுடையவர் என்று சொல்லப் படுவோர், தேம்பி—(வறுமையினால்) வருந்தி, திரிவர்—(இரந்து) திரிவார்.

ந.எ. தந்தைசோன் மிக்க மந்திர மில்லை.

தந்தை—பிதாவினுடைய, சொல்—சொல்லுக்கு, மிக்க—மேற்பட்ட, மந்திரம் — (பலைனத்தரும்) மந்திரமானது, இல்லை—(ஒருவனுக்கு எந்ததாவிலும்) இல்லை.

ந.அ. தாயிற் சிறந்தோரு கோயிலு மில்லை.

தாயின்—மாதாவைப்பார்க்கிலும், சிறந்த--சிறப்புப்பொருங்கிய, ஒருகோயிலும்—ஒரு ஆலயமும், இல்லை—(ஒருவனுக்கு எங்கும்) இல்லை.

ந.க. திரைகட லோடியுங் திரவியங் தேடு.

திரை கடல்—அலைகின்ற கடவிலே, ஒடியும்—(தோணி யேறித் தூரதேசங்களிற்) போயானாலும், திரவியம்—திரவியத்தை, தேடு—நீ சம்பாதி.

சு. தீராக் கோபம் போரா முடியும்.

தீரா—நீங்காத, கோபம்—கோபமானது, போரா—(இன்பு) சண்டையாக, முடியும்—முடிந்துவிடும்.

சு. துடியாப் பேண்டிர் மடியி னெருப்பு.

துடியா—(தங்கணவருக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர்—பெண்கள், மடியில்—(அவர்) வயிற் றில், நெருப்பு—அக்கினிக்கு ஒப்பாவார்.

சு. தூற்றும் பேண்டிர் கூற்றேனத் தகும்.

தூற்றும்—(தங்கணவர்மேற் குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர்—பெண்களை, கூற்று எனத் தகும்—(அவருக்கு) இயமன் என்று எண்ணத் தகும்.

சு. தேய்வஞ் சீறிற் கைதவ மாஞும்.

தெய்வம்—தெய்வமானது, சீறின்—(ஒருவனைக்) கோபித் தால், கைதவம்—(அவனுக்குக்) கைகடியிருந்த தவமும், மாஞும்—(பயன்கொடாமல்) அழியும்.

சு. தேடா தழிக்கிற் பாடா முடியும்.

தேடாது—(ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கின்—(இருக்கிறபொருளைச்) செலவழித்தால், பாடா முடியும்—(அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும்.

சு. தையு மாசியும் வையகத் துறங்கு.

தையும்—தைமாதத்திலும், மாசியும்—மாசிமாதத்திலும், வை அகத்து—(பனிவருத்தந்தாராத) வைக்கோல்வீட்டிலே, உறங்கு—நீ நித்திரை பண்ணு.

சு. தொழுதாண் சுவையி னுழுது ணினிது.

தொழுது—(ஒருவரைச்) சேவித்து, ஊண்—ஊண்ணும் உணவினது, சுவையின்—சுவையைப்பார்க்கிறும், உழுது—

உமுது பயிர்செய்து, ஊன்—ஊன்னும் உணவின்சுவை,
இனிது—இன்பந்தருவதாகும்.

ச. தோழி ஞேடு மேழைமை பேசேல்.

தோழினேடும்—(உன்) சினேகனேடாயினும், ஏழைமை—
(உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல்—(நீ எப்படிப்
பட்ட வேளொயிலும்) பேசாதே.

ச. நல்லினாக்க மல்ல தல்லற் படுத்தும்.

நல் இனக்கம் அல்லது—நல்ல சகவாசம் அல்லாதது, அல்
லல்—துன்பத்தையே, படுத்தும்—உண்டாக்கும்.

குகூ. நாடேங்கும் வாழக் கேடோன்று மில்லை.

நாடு எங்கும்—தேசமெங்கும், வாழ—செழித்திருக்குமா
யின், கேடு ஒன்றும்—(திருட்டு முதலாகிய) கேடோன்றும்,
இல்லை—இல்லை.

ட. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை.

நிற்க—(தன்னிடத்தே) நிலைபெறும்படி, கற்றல்—கற்ற
லாவது, சொல்—(தான்சொல்லும்) சொல்லுகளிலே, திறம்
பாமை—(ஒருபோதும்) தப்பிப்போகாமையாம்.

ட. நீரகம் போருந்திய வூரகத் திரு.

நீர்—நீர்வளமானது, அகம்—தனக்குள்ளே, பொருந்திய--
(மழையில்லாத பஞ்சத்திலும்) அமைந்த, ஊரகத்து—ஊரி
னிடத்திலே, இரு—நீ குடியிரு.

ட. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி.

நுண்ணிய—சிறிய, கருமமும்—தொழிலையும், எண்ணி—
(முடிக்கும் வழியை நன்றாக) ஆலோசித்து, துணி—(நீ பின்பு
அதைச்) செய்யத் துணி.

குடு. நான்முறை தெரிந்து சீலத் தோழுகு.

நால்—தருமதுவிலே சொல்லப்பட்ட, முறை—(விதிகளின்) முறையை, தெரிந்து—அறிந்து, சீலத்து—உல்லைமுக்கவழியில், ஒழுகு—நீ நட.

குசு. நெஞ்சை யோளித்தோரு வஞ்சக மில்லை.

நெஞ்சை—(தமிழ்மூடைய) மனசுக்கு, ஒளித்த—மறைக்கப் பட்ட, ஒருவஞ்சகம்—யாதொருவஞ்சக்னையும், இல்லை—(யாவரிடத்திலும்) இல்லை.

குடு. நேரா நோன்பு சீரா காது.

நேரா—(மனசினால்) உடன்படாத, நோன்பு—தவமானது, சீர் ஆகாது—சீராக முடியாது.

குகு. நெபவ ரெனினு நோய்ய வுரையேல்.

நெபவர் எனினும்—(கேட்போர் எதிர்போசாமல்) வருந்து வோராயினும், நோய்ய—அற்பவார்த்தைகளை, உரையேல்—நீ சொல்லாதே.

குள. நோய்யவ ரென்பவர் வேய்யவ ராவர்.

நொய்யவர் என்பவர்—(உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர்—செய்காரியத்தால் யாவரும் விரும்புங் குணத்தையுடையவராவர்.

குடு. நோன் பென்பதுவே கோன்று தின்னுமை.

நோன்பு என்பது — தவமென்று சொல்லப்படுவது, கொன்று — (ஒருசிவனை) வதைசெய்து, தின்னுமையே — (அதன் மாமிசத்தைத்) தின்னுமையேயாம்.

குகு. பண்ணிய பயிரிற் புண்ணியங் தேரியும்.

பண்ணிய—(ஒருவன்) செய்த, பயிரின்—பயிரின் விளைவி னாலும் விளைவில்லாமையினாலும், புண்ணியம் — (அவ

விடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும்—அறியப்படும்.

கூ.0. பாலோ டாயினுங் கால மறிந்துண்.

பாலோடு ஆயினும்—பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து—(உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து, உண்—(நீ அதை) உண்ணு.

கூ.க. பிறன்மனை புகாமை யற்மேனத் தகும்.

பிறன்—பிறனுடைய, மனை—மனையாளிடத்தில், புகாமை—(இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும்—(எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.

கூ.2. பீரம் பேணி பாரங் தாங்கும்.

பீரம் பேணி—முலைப்பால் குறைவற உண்டுவளர்ந்தவன், பாரம்—பாரமான சமையை, தாங்கும்—சமப்பான். [அது போல, முன்னே காரணங்களைக் குறைவறக் கொண்டவன் இன்னே பெரிய காரியங்களையும் வருத்தமின்றி முடிப்பான்.]

பீர் - முலைப்பால். அம் சாரியை.

கூ.ந.. புலையுங் கோலையுங் களவுங் தவிர்.

புலையும்—புலாலுண் னுதலையும், கோலையும்—சீவ வதை செய்தலையும், களவும் — பிறர்பொருளைத் திருடுதலையும், தவிர்—(நீ செய்யாது) ஒழித்துவிடு.

கூ.க. பூரியோர்க் கில்லை சீரிய வோழுக்கம்.

பூரியோர்க்கு—கீழ்மக்களுக்கு, சீரிய—சிறப்பாகிய, ஒழுக்கம்—நடையானது, இல்லை—(உண்டாதல்) இல்லை.

கூ.டு. பேற்றேர்க் கில்லை சுற்றமுஞ் சினமும்.

பெற்றேர்க்கு — (மெய்ஞ்ஞானத்தைப்) பெற்றவருக்கு. சுற்றமும்—உறவினர்மேல் ஆசையும், சினமும்—(மற்றவர் மேல்) வெறுப்பும், இல்லை—இல்லை.

கூகு. பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்.

பேதைமை என்பது—அறியாமையியன்று சொல்லப்படுங் குணமானது, மாதர்க்கு—பெண்களுக்கு, அணிகலம்—ஆபரணமாகும்.

கூஎ. பையச் சென்றுல் வையங் தாங்கும்.

பைய—மெள்ள, சென்றுல்—(ஒருவன் தகுதியானவழி யிலே) நடந்தால், வையம்—பூமியிலுள்ளோர், தாங்கும்—(அவனை) மேலாகக் கொள்வார்.

கூஅ. போல்லாங் கென்பவை யெல்லாங் தவிர்.

பொல்லாங்கு என்பவை—தீங்குகளென்று சொல்லப்பட்ட வைகளாகிய, எல்லாம்—எல்லாவற்றையும், தவிர—(நீ செய்யாது) ஒழித்துவிடு.

கூகு. போனக மென்பது தானுழங் துண்டல்.

போனகம் என்பது—போசனமென்று சொல்லப்படுவது, தான் உழந்து—தான் பிரயாசப்பட்டுச் சம்பாதித்து, உண்டல்—உண்ணுதலாம்.

எ. மருந்தே யாயினும் விருந்தோ ணே.

மருந்தே ஆயினும்—(உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானுலும், விருந்தோடு—(வந்த) விருந்தாளிகளோடு கூடி, உண்—நீ உண்ணு.

எக. மாரி யல்லது காரிய மில்லை.

மாரி அல்லது — மழையினால் அல்லாமல், காரியம் — யாதொரு காரியமும், இல்லை—(யாருக்கும் நடப்பது) இல்லை.

எ. மின்னுக் கேல்லாம் பின்னுக்கு மழை.

மின்னுக்கு எல்லாம்—(வானத்திலே காணப்பட்ட) மின் னுக்கு எல்லாம், பின்னுக்கு மழை—(அப்போது மழை யில்லையாயினும்) பின்னே மழை உண்டாகும். [அதுபோல ஒருவனிடத்திலே காணப்பட்ட நல்ல முயற்சிகளுக்கெல் லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பயன் உண்டாகும்.]

எந். மீகாம னில்லா மரக்கல மோடாது.

மீகாமன்—(தன்னை ஓட்டத்தக்க) மாலுமி, இல்லா—இல்லாத, மரக்கலம்—தோணியானது, ஓடாது—(கடவிலே செவ்வையாக) ஓடாது. [அதுபோலத் தன்னை முடிக்கத்தக்கவன் இல்லாத யாதோரு கருமழும் செவ்வையாக முடியாது.]

எச். முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.

முற்பகல்—ஒருமுகர்த்தகாலத்தின் முன்பங்கிலே, செய்யின்—(பிறனுக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல்—அதன் பின்பங்கிலே, விளையும்—(செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும்.

பகல் - முகர்த்தம்.

எடு. முத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்.

முத்தோர்—(கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன—சொல்லிய, வார்த்தை—வார்த்தையானது, அமிர்தம்—தேவா மிர்தத்தைப்போனும்.

எகு. மெத்தையிற் படுத்த னித்திரைக் கழுது.

மெத்தையில் — புஞ்சணியிலே, படுத்தல் — படுத்தலா னது, நித்திரைக்கு—(ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழுகு—அழுகாகும்.

என. மேழிச் செல்வங் கோழை படாது.

மேழி—கலப்பை பிடித்து உழுது பயிர்செய்தலால் உண்டாகுகின்ற, செல்வம்—செல்வமானது, கோழைப்படாது—(ஒருபோதும்) குறைவை அடைபாது.

எஅ. மைவிழி யார்தம் மனையகன் ரேழுது.

மை விழியார்தம்—மை தீட்டிய கண்ணையுடைய வேசிகளது, மனை—வீடுகளை, அகன்ற ஒழுகு—நீ அனுகாமலே விலகிப்போ.

எக. மோழிவது மறுக்கி ணழிவது கருமம்.

மொழிவது—(கற்றேர்) சொல்லுகின்ற உபாயத்தை, மறுக்கின்—கேளாமற் செய்தால், கருமம்—(ஒருவன்செய்யுங்) தொழில், அழிவது—கெடுவதாகும்.

அங். மோன மென்பது ஞான வரம்பு.

மோனம் என்பது—மெளனநிலை என்பது, ஞானம்—மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு—எல்லையாகும்.

அக. வளவ ணையினு மளவறிந் தழித்துண்.

வளவன் ஆபினும்—(சம்பத்திலே) சோழனுக்கு ஒப்பானவனும் இருந்தாயானாலும், அளவு—(பொருள் வரவின்) அளவை, அறிந்து—தெரிந்து, அழித்து—செலவழித்து, உண்—நீ அனுபவி.

அங். வானஞ் சுருங்கிற் றனஞ் சுருங்கும்.

வானம்—மழையானது, சுருங்கின்—பெய்தல் குறையுமாயின், தானம்—(சற்பாத்திரங்களுக்குக் கொடுக்கிற) கொடையும், சுருங்கும்—குறைவுபடும்.

அங். விருந்திலோர்க் கில்லை போருந்திய வோழுக்கம்.

விருந்து இலோர்க்கு—விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய—தாம் பொருந்திய, ஒழுக்கம்—இல்லறம், இல்லை—(இருந்ததாயினும்) இல்லாததற்குச் சமானமாகும்.

அ. வீரன் கேண்மை கூரம் பாகும்.

வீரன்—வீரனுடைய, கேண்மை—சினேகம் ஒருவனுக்கு இருந்தால், கூர் அம்பு ஆகும்—(அவனுக்கு அதுவே தன் பகையை வெல்லுதற்குக்) கூர்மைபொருந்திய அம்பாகும்.

அடு. உரவோ ரேங்கை யிரவா திருத்தல்.

உரவோர் என்கை—வல்லவரென்று சொல்லப்படுதல், இரவாது—(தமக்குச் சிறுமை வந்த காலத்திலும் பிறரை) இரவாமல், இருத்தல்—இருக்கையாம்.

அகு. ஊக்க முடைமை யாக்கத்திற் கழுகு.

ஊக்கம்—(செய்தொழிலிலே) மனந்தளராமமையை, உடைமை—(ஒருவன்) உடையனுதல், ஆக்கத்திற்கு—(அவன்) செல்வத்திற்கு, அழகு—அழகாகும்.

அ. வெள்ளோக் கில்லை கள்ளச் சிந்தை.

வெள்ளோக்கு—களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம்—வஞ்சனை பொருந்திய, சிந்தை—நினைப்பானது, இல்லை—இல்லை.

அ. வேந்தன் சீறி ஞந்துணை யில்லை.

வேந்தன்—அரசனுனவன், சீறின்—(ஒருவனைக்) கோபித்தால், ஆம்—(அப்போது அவனுக்கு உபயோகம்) ஆகின்ற, துளை—துளை, இல்லை—(ஒருவரும்) இல்லை.

அகு. வையங் தோறுங் தேய்வங் தோழு.

வையம் தோறும்—பூமியிலுள்ள தலங்தோறும் (போய்,) தெய்வம்—கடவுளை, தொழு—(நீ தரிசித்து) வணங்கு.

கூ. ஒத்த விடத்து நித்திரை கோள்.

ஒத்த விடத்து — (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கோள்—(நீ படுத்து) நித்திரை பண்ணு.

கூக. ஒதாதார்க் கில்லை யுணர்வோடு மோழுக்கம்.

ஒதாதார்க்கு — (அறிவுநால்களைப்) படியாதவருக்கு, உணர் வொடும்—அறிவுடனே, ஒழுக்கம்—நல்லநடையும், இல்லை— (உண்டாதல்) இல்லை.

கோன் றை வெந்த னு றை ர.

முற்றுப்பெற்றது.



ஏ

அனுபந்தம்.

கடிதம் எழுதுகிற முறை.

தகப்பனுக்கு மகன் எழுதல்

மகா கனம்பொருங்கிய தங்கையார் அவர்களுக்கு வந்தனஞ் செய்து எழுதிக்கொள்ளும் விண்ணப்பம்.

ஐயா,

கடவுளுடைய திருவருளினாலும் தங்கள் ஆசீர்வாதத்தினாலும் அடியேன் இங்கே கேஷமமாயிருக்கிறேன். தாங்களும் அடியே நூடைய தாயார் தமையனர் முதலானவர்களும் கேஷமமாயிருக்கிற சமாசாரம் அறிய விரும்புகிறேன்.

அடியேன் வித்தியாசாலைக்கு நியமமாகப் போய்ப் படித்து வருகிறேன். இப்பொழுது இரண்டாம் பாலபாடமும் எண்சுவடியும் படிக்கிறேன்.

அடியேனுடைய சிறியதாயாரவர்கள் அடியேனை மிகுந்த அன்புடனே நடத்துகிறார்கள். கனம்பொருங்கிய உபாத்தியாயரவர்கள் வெகு பிரீதியுடனே பாடஞ்சொல்லுகிறார்கள்.

அடியேனுக்கு இரண்டு வேட்டி வாங்கி அனுப்பும்படி தங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அடியேனுக்கு வேண்டும் கல்லபுத்திகளை அடிக்கடி கட்டி மிடும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

சிதம்பரம்

பிரபவஞ்

மார்கழிம் கால

}

இங்கனம்,
தங்கள் அன்புள்ள குமாரன்
துமாரசுவாயி.

எனு

அனுபந்தம்.

மகனுக்குத் தகப்பன் எழுதல்.

கடவுளுடைய திருவருளினுலே சிரஞ்சிவி குமாரசவாயிக்குக் கல்வியும் நல்லெழுக்கமும் ஈசரபத்தியும் தீர்க்காயுசம் மேன் மேலும் பெருகுக.

என் அன்புள்ள சூமாரனே,

நீ இந்தமீ கடல் எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. கடவுளுடைய பெருங்கருணையினுலே நானும் உன்னுடைய அன்புள்ள தாய் தமையன் முதலானவர்களும் சேஷமாயிருக்கிறோம். உன் மாமானார் இரண்டுவாரம் சரத்தினுலே பீடிக்கப்பட்டு இப்போது சௌக்கியமடைந்திருக்கிறார்.

நீ வித்தியாசாலைக்கு நியமமாகப் போய், கனம்பொருந்திய உபாத்தியாயவர்களுக்கு அன்போடும் அச்சத்தோடும் பணிந்து நடந்து, வித்தையை நன்றாகக் கற்றுக்கொள்ளவேண்டும். பின்வரும் நீதிமாழி இரண்டும் உனக்குத் தெரியுமே.

“வித்தை விரும்பு.”

“இளமையிற் கல்.”

உன் தமையன் மார்கழிமீ ஆருத்திராதரிசனத்தின் பொருட் சூச சிதம்பரத்துக்கு வருவான்; உனக்கு வேட்டியிரண்டும் அவனிடத்திற் கொடுத்து அனுப்புவேன். பெற்றுக்கொள்.

நீ தினங்தோறும் தவறுமல் கடவுளை அன்போடு தியானித்துத் தோத்திரம் பண்ணக்கடவாய்.

மாழும்
பிரபவஞு
மார்கழிமீ காடல்

}

இங்கனம்,
உன்வாழ்வை விரும்புகிற தந்தை
வே. வைத்தியலிங்கப் பிள்ளை.

தமையனுக்குத் தம்பி எழுதல்.

மகா கனம்பொருந்திய தமையனாவர்களுக்கு வந்தனஞ் செய்து எழுதிக்கொள்ளும் விண்ணப்பம்.

அண்ணே,

இவ்விடத்தில் அனைவரும் கேட்கம். தங்கள் கேட்காதிசயங்கள் அறிய விரும்புகிறேன்.

தங்கள் கட்டளைப்படி பயிர்வேலை தடையில்லாமல் நடந்து வருகின்றது. அடியேன் வித்தியாசாலைக்குத் தவரூமல் போய்ப் படித்து வருகிறேன்.

என் சிறுபிராயத்திலே பிதாமாதாக்கள் சிவபதமடைந்துவிட, தாங்களே அடியேன்மேல் இரக்கம் வைத்து, அடியேனை அன்ன வஸ்திரங்தந்து வளர்த்து, வித்தியாசாலைக்கு அனுப்பிப் படிப்பித்து வருகிறீர்கள். அடியேன் இயன்றமட்டும் கல்வியிலே தேர்ச்சி யடைந்து யாதாயினும் ஒரு உத்தியோகம் பெற்றுக்கொள்ளும் வரையும், இந்த நன்றியை இடையரூவண்ணம் செய்வீர்களென்று நம்புகிறேன். தாங்கள் செய்யும் நன்றியை அடியேன் மறவாதபடி அருள்செய்யும்பொருட்டுப் பெருங்கருணைக் கடலாகிய கடவுளைப் பிரார்த்தித்து வருகிறேன். ஒளவையார் அருளிச்செய்த “நன்றி மறவேல்” என்னும் நீதிமொழி எப்போதும் என்மனசில் இருக்கின்றது.

தங்கள் தரிசனம் அடியேனுக்கு எப்போது கிடைக்குமோ அறியேன். தாங்கள் இவ்விடத்துக்குத் திரும்பும்பொழுது அடியே னுக்கு ஒரு விழுதிச்சம்புடம் வாங்கிக்கொண்டு வரும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்.

சிதம்பரம்.
பிரபவரஸ
மார்கழி உகவ

}

இங்ஙனம்,
தங்கள் அதிப்பிரியனுகிய சகோதரன்
மாசீலாமணி.

தம்பிக்குத் தமையன் எழுதல்.

கடவுள்ளடைய திருவருளினுலே சிரஞ்சிவி தம்பி மாசிலா மணிக்குச் சகல நன்மைகளும் பெருகுக.

நீ அனுப்பின கடிதம் பெற்று வாசித்துச் சந்தோஷமடைஞ் தேன். நான் இரண்டு வாரத்துக்குள்ளே அவ்விடம் வந்து சேருவேன். வரும்பொழுது விழுதிச்சம்புடம் கொண்டுவருவேன்.

தம்பி, நீ சிறிதும் கவலைப்படவேண்டாம். நீ எவ்வளவு காலத் துக்குப் படிக்கவேண்டுமோ அவ்வளவு காலத்துக்கும் நான் உனக்கு அண்ணவஸ்திரம் புஸ்தகமுதலானவைகளும் தந்து உன்னை அன்போடு நடத்தும்படி கடவுள் கிருபைசெய்வார்.

நீ படிப்பதற்கு மாத்திரமன்றிப் படித்தபடியே நடப்பதற்கும் பிரயாசைப்படவேண்டும். நன்னடை இல்லாதபோது கல்வியினுலே பிரயோசனம் இல்லை. நமக்கு உயிர்த்துணையாகிய கடவுளை ஒரு போதும் மறவாதே.

“நின்று மிருந்துங் கிடந்து நடந்துங்கினை
என்றஞ்சிவன்றுளினை”

கும்பகோணம்.
பிரபவஞ்
மார்கழிமூர்க்கூவ்

இங்கனம்,
உன் அன்புள்ள தமையன்
கனகசபை.

உபாத்தியாயருக்கு மாணுக்கன் எழுதல்.

ம - ர - ர - ஸ்ரீ, உபாத்தியாயரவர்களுக்கு மனம் வாக்குக் காயங்களினுலே வந்தனஞ்செய்து எழுதிக்கொள்ளும் விண்ணப்பம்.

கனம்பொருந்திய ஐயா,


அடியேன் இந்தம் கிட தமையனுருடைய கலியாணத்தின் பொருட்டு இருபது தினத்துக்குத் தங்களிடத்திலே அனுமதி பெற்றுக்கொண்டு, அன்று சாயங்காலம் சிறிய தகப்பனாரோடும் சிதம்பரத்தினின்றும் புறப்பட்டு, கூட இவ்விடம் வந்து சேர்ந்தேன். கூட தமையனுருடைய கலியாணம் சிறப்பாக நிறைவேறியது.

இவ்விடத்திலே எங்கள் ஸ்ரீ குருசவாமிகள் இந்த மாசத்துக் கடைச்சோமவாரத்திலே சிலருக்குத் தீசை செய்யும் பொருட்டு நிச்சயித்திருக்கிறார்கள். கனம் பொருந்திய இரண்டாழுபாத்தியாய ரவர்கள் தம் வகுப்புப் பிள்ளைகளுக்குத் தீசை பெற்றுக்கொள் னும்படி ஒருங்கள் போதித்ததைக் கேட்டு, அடியேனும் அதில் ஆசை யுடையவனைய் இருந்தேன். அதற்கு இது சமயம் ஆதலால், அடியேன் அது வரையும் தாமதித்திருந்து, தீசை பெற்று, நாலைந்து தினத் துக்குள்ளே அநுட்டானம் பழகிக்கொண்டு சிறிய தகப்பனாரவர்களோடு புறப்பட்டுத் தாமதயில்லாமல் அவ்விடம் வந்து சேருவேன். இதற்குத் தாங்கள் பெருந்தயை கூர்ந்து அனுமதிசெய்யும்படி தங்கள் கனத்தைப் பிரார்த்திக்கின்றேன்.

அடியேன் பழம்பாடம் படித்து வருகின்றேன். புதுப்பாடம் தினங்தோறும் படித்துச் சிறிய தகப்பனாரிடத்தில் ஒப்பித்து வருகிறேன்.

வேதாரணியம்
பிரபவர்ண
தைம் கசல

இங்ஙனம்,
தங்கள் அன்புள்ள மாணுக்கன்
ச. அம்பாலவனன்.



பெற்கல் வரியை

1	2	3	4	5
1	1	1	1	5
2	2	2	2	10
3	3	3	3	15
4	4	4	4	20
5	5	5	5	25
6	6	6	6	30
7	7	7	7	35
8	8	8	8	40
9	9	9	9	45
10	10	10	10	50
11	11	11	11	55
12	12	12	12	60
13	13	13	13	65
14	14	14	14	70
15	15	15	15	75
16	16	16	16	80
6	7	8	9	10
1	6	1	9	10
2	12	2	18	20
3	18	3	27	30
4	24	4	36	40
5	30	5	45	50
6	36	6	54	60
7	42	7	63	70
8	48	8	72	80
9	54	9	81	90
10	60	10	90	100
11	66	11	99	110
12	72	12	108	120
13	78	13	117	130
14	84	14	126	140
15	90	15	135	150
16	96	16	144	160

பின்னவெண்கள்.

தே	முக்கால்	$\frac{3}{4}$
ஏ	அரை	$\frac{1}{2}$
வ	கால்	$\frac{1}{4}$
க	நாலுமா	$\frac{1}{5}$
கீ	மும்மா முக்காணி அல்லது } மூன்றுவீசம் }	$\frac{3}{16}$
ச	மும்மா	$\frac{3}{20}$
ஹ	அரைக்கால்	$\frac{1}{8}$
இ	இருமா	$\frac{1}{10}$
பங	மாகாணி அல்லது } வீசம் }	$\frac{1}{16}$
ப	ஒருமா	$\frac{1}{20}$
து	முக்காணி	$\frac{3}{80}$
ஆ	அரைமா	$\frac{1}{40}$
இ	காணி	$\frac{1}{80}$
ஏ	அரைக்காணி	$\frac{1}{160}$
வது	முந்திரி	$\frac{1}{320}$

பொன்னிலக்கம்.

வது	தீர்வது	கிழவது	வழித்துறை
ரி	கிடி	கிழுபி	வாநி
நிவது	கிடிவது	கிழுநிவது	வாநிந
இ	கிடிபி	கிழுபி	வாநிபி
இவது	கிடிவிவது	கிழுவது	வாநிதுறை
இசீ	கிடீ	கிழுபீ	வாநிசீ
இபிவது	கிடீவது	கிழுபிவது	வாநிபுறை
ஆ	கிடூ	கிழுது	வாநிது
அவது	கிடூவது	கிழுதுவது	வாநிதுறை
அபி	கிடூபி	கிழுதுபி	வாநிபி
அபிவது	கிடூவது	கிழுதுவது	வாநிபுறை
ஆரி	கிடூரி	க	வாகி
ஆரிவது	கிடூவது	கிழுரிவது	வாகிவ
ஆரி	கிடூரி	க	வாகிய
ஆரிவது	கிடூவது	கிழுரிவது	வாகியுறை
ப	கி	வ	வாகி
பவது	கிவது	வா	வாக்கு
பரி	கிழி	வாரி	வாக்குபி
பரிவது	கிழுவது	வாரிவது	வாக்குபுறை
பு	கி	வ	வாக்கு
பாவது	கிவது	வாகு	வாக்கு
பாரி	கிழி	வாகுரி	வாக்கு
பாரிவது	கிழுவது	வப	வாக்கு
பாரி	கிழீரி	வபரி	வாக்கு
பாரிவது	கிழுநிவது	வபரிவது	வாக்கு
பாரி	கிறு	வபு	வாக்கு
பாரிவது	கிறுவது	வபரிவது	வாக்கு
பாரி	கிறூ	வபு	வாக்கு
பாரிவது	கிறூவது	வபரிவது	வாக்கு
பாரி	கிறூரி	வபு	வாக்கு
பாரிவது	கிறூரிவது	வபரிவது	வாக்கு
பாரி	கிறு	வபகு	வாக்கு
பாரிவது	கிறுவது	வபது	வாக்கு
பாதி	கிறுபி	வபது	வாக்கு
பாதுவது	கிறுரிவது	வா	வாக்கு
பாதுபி	கி	வா	வாக்கு
பாதுவது	கீவது	வாடு	வாக்கு
கி	கிரி	வாடுபி	வாக்கு
கிவது	கீவது	வாடுபீ	வாக்கு
கிரி	கிறி	வாடுது	வாக்கு

பெருக்கல் வாய்பாடு.

அ/ஈ

11	12	13	14	15	16
1 11	1 12	1 13	1 14	1 15	1 16
2 22	2 24	2 26	2 28	2 30	2 32
3 33	3 36	3 39	3 42	3 45	3 48
4 44	4 48	4 52	4 56	4 60	4 64
5 55	5 60	5 65	5 70	5 75	5 80
6 66	6 72	6 78	6 84	6 90	6 96
7 77	7 84	7 91	7 98	7 105	7 112
8 88	8 96	8 104	8 112	8 120	8 128
9 99	9 108	9 117	9 126	9 135	9 144
10 110	10 120	10 130	10 140	10 150	10 160
11 121	11 132	11 143	11 154	11 165	11 176
12 132	12 144	12 156	12 168	12 180	12 192
13 143	13 156	13 169	13 182	13 195	13 208
14 154	14 168	14 182	14 196	14 210	14 224
15 165	15 180	15 195	15 210	15 225	15 240
16 176	16 192	16 208	16 224	16 240	16 256

எண்மானம்.

ஒன்று	1
பத்து	21
நாறு	321
ஆயிரம்	4,	321
பதினூறிரம்	54,	321
இலக்ஷ்ம்	6,	54,	321	
பத்திலக்ஷ்ம்	76,	54,	321	
கோடி	8,	76,	54,	321	
பத்துக்கோடி	28,	76,	54,	321		
நாறுகோடி	328,	76,	54,	321		
ஆயிரகோடி	4,	328,	76,	54,	321		
பதினூறகோடி	54,	328,	76,	54,	321		
இலக்ஷகோடி	6,	54,	328,	76,	54,	321		
பத்திலக்ஷகோடி	76,	54,	328,	76,	54,	321		
மகாகோடி	8,	76,	54,	328,	76,	54,	321	

ஒவை	கு	மத	இயல்
ஒவை	ஜப	ஏடு	இயங்
ஒவை	ஜலி	ஏசு	இயசு
ஒவை	ஜாவி	ஏள	இயள்
ஒவை	ஜகி	யா	இயன்
ஒவை	க	யக	இயன
ஒவை	பஜி	யடி	இயற்
ஒவை	ஹு	யடிக	இயக
ஒவை	நி-	யடில	இயல
ஒவை	வ	யடிந	இயிள
ஒவை	வபாி	யடிச	இயிக
ஒவை	வஹு	யடினி	இயின
ஒவை	வாஞ்	யடிசு	இயிச
ஒவை	ந	யடின	இயினி
ஒவை	உபாி	யடிஅ	இயிசு
ஒவை	உஹு	யடிக	இயின
ஒவை	உஙி	நடி	இயிற
ஒவை	ஜ	நடிக	இயிக
ஒவை	ஜபாி	நடில	இயின
ஒவை	ஜஹு	நடிந	இயிச
ஒவை	ஜாஙி	நடிப	இயினி
ஒவை	க	நடிநி	இயங்
ஒவை	வ	நடிச	இயங
ஒவை	ஏ	நடின	இயன்
ஒவை	க	நடித	இயசு
ஒவை	ஏ	நடிக	இயின
ஒவை	க	சா	இயிற
ஒவை	க	சாயக	இயிக
ஒவை	ஏ	சாயிட	இயின
ஒவை	ஏ	சாயிசு	இயிச
ஒவை	க	சாயின	இயினி
ஒவை	ய	சாயிஅ	இயிசு
ஒவை	யக	சாயிக	இயின
ஒவை	யல	நுய	இயிற
ஒவை	யங	நுயக	இயிக

அறை

பொன்னிலக்கம்.

கலி	தகரா	குத்தளா	குத்திரா
கலிக	த-த	குத்த-ஆ	குத்த-ஸா
கலிய	த-தா	குத்த-நா	குத்த-னா
கலிஞ	த-தஞா	குத்த-	குத்த-ஆ
கலிச	த-தஞா	குத்த-ஈ	குத்த-கா
கலிதி	த-தஞா	குத்த-உ	யத
கலிக	த-தி	குத்த-ஙா	ய-த
கலிள	த-தஙா	குத்த-ஙா	ந-த
கலிஅ	த-தஙா	குத்த-ஙா	ச-த
கலிக	த-த-ஆ	குத்த-கா	இ-த
ரா	த-த்கா	குத்த-னா	குமித
வி	ந-த	குத்த-ஆ	எ-வ
உயி	ந-தா	குத்த-கா	அபித
நுயி	ந-தஞா	ஏ	குமித
சுயி	ந-தஞா	ஏதா	ாத அல்லது
இயி	ந-தஞா	ஏதஙா	இலக்கம்.
க்குயி	ந-தஞா	ஏதஙா	
ஏயி	ந-தஙா	ஏதஙா	
அபி	ந-தஙா	ஏதிகா	
க்குபி	ந-தஙா	ஏத்கா	
ரா	ந-த்கா	ஏத்னா	
உா	ந-த	ஏத்ஆ	
நா	ந-தா	ஏத்கா	
நா	ந-தஙா	அ	
கிளா	ந-தஙா	அதா	
கா	ந-தஙா	அதஙா	
எா	ந-தஙா	அதஙா	
அா	ந-தஙா	அதிகா	
கா	ந-தஙா	அத்கா	
தி	ந-த-ஆ	அத்கா	
துா	ந-த்கா	அத்னா	
தூா	தி	அத்ஆ	
தூா	திதா	அத்ஆ	
தூா	திதா	அத்கா	
தூா	திதஙா	குத	
தூா	திதஙா	குதா	
தூா	திதஙா	குதஙா	
தூா	திதிகா	குதிகா	
தூா	தித்கா	குத்கா	
தூா	தித்னா	குத்னா	
தூா	தித்சா	குத்சா	

பொன்னிலக்கம்.

ஈாயிது	சாகலிது	காங்கிரஸ்	அாகிரது
ஈாயிது	கிராது	காஅயிது	அாகைது
ஈாநயிது	கிராயிது	காகலிது	அாஎயிது
ஈாசயிது	கிராயிது	ளாது	அாஅயிது
ஈாஞிரது	கிராஞிது	ளாயிது	அாஆயிது
ஈாகைது	கிராசயிது	ளாஉயிது	காது
ஈாஎவிது	கிராகிரது	ளாநடிது	பிராது
ஈாஅயிது	கிராகைது	ளாசயிது	உபிராது
ஈாகலிது	கிராஎயிது	ளாகிரது	நம்பாது
சாது	கிராகலிது	ளாகலிது	சம்பாது
சாயிது	காது	ளாங்கிரது	கிம்பாது
சாயிது	காயிது	ளாஅயிது	கூபாது
சாநயிது	காஉயிது	ளாகலிது	எப்பாது
சாசயிது	காஞ்கிரது	அாது	அபிராது
சாஞ்சிது	காஞ்கிரது	அாயிது	கப்பாது
சாங்கிது	காசயிது	அராயிது	நாது அல்லது
சாங்கிது	காஞிரது	அராஉயிது	கோடி.
சாங்கிது	காஞ்கிரது	அராஞ்கிது	

இரண்டாம் வகுப்பு.



க. இரண்டாம்பாலபாடம்.

முதற்பிரிவு. நன்றாக வாசித்தல், சொற்களுக்கு எழுத்துக் கூட்டல், சொற்களுக்குப் பொருள் சொல்லல், வாக்கியப்பொருளை விளக்குதல், வினாவுக்கு விடை சொல்லல்.

இரண்டாம்பிரிவு. நெட்டிருப்பண்ணி ஒப்பித்தல், விளக்குதல், விஷயங்சொல்லச் சூத்திரங்க் சொல்லல்.

உ. சோல்வதேழுதல். இரண்டாம் பாலபாடத்தினின்று சோல்லப்படும் வாக்கியங்களைக் கற்பலகையிலே நன்றாக எழுதல்.

ஈ. கணக்கு. கழித்தல்வாய்ப்பாடு, பெருக்கல்வாய்ப்பாடு, வகுத்தல்வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பொன்னிலக்கம்.

க. கைவலினுவிடை-முதற்புத்தகம். நெட்டிருப்பண்ணி ஒப்பித்தல், தோத்திரங்களை இராகத்தோடு படித்தல்.

ஞ. ஓலையிலுங் காகிதத்திலும் எழுதல்.